

கலாநிலயம்

A Literary Weekly
வியாழன்தோறும் வெளிவரும்.

வருஷ சந்தா

உள் நாடு	ரூ. 7	8	0
புற நாடு	ரூ. 9	8	0

காரியாலயம்:—

வேளாளர் தேரூ,
புரசொக்கம், சேன்னை.

Vol 6]

1933 ஏது மே மூ 4

[No. 18]

பொருளடக்கம்.

1. தலையங்கம் (Leader)	341	6. கம்பராமாயணம் (மார்சன் வாதப்படலம்)	349
2. தமிழ்ப் பாடம் (நளவெண்பா - கவிநிங்கு காண்டம்)	343	T. N. சேஷாசலம், B.A., B.L.	349
3. தமிழ்நாட்டு இராஜ இரத்தினங்கள் N. R. சேஷாசாரி	344	7. கம்மாழ்வார் வைப்பம் (4-ம் பத்து, 10-ம் தசகம்)	352
4. தேவகி (ஒர் நாவல்) K. இராஜகோபாலன்	345	K. இராஜகோபாலாச்சாரியார் B.A.B.L.	352
5. அப்பர் (64 கலை-வியாகரணம்-சுட்டெழுத்து) E. N. தணிகாசல முதலியார் B.A.B.L.)	348	8. யாப்பிலக்ஞணம் (செய்யுள்-கலிப்பா) வித்துவான் M. V. வேணுகோபாலப் பிள்ளை	353
		9. வாலிவதை (ஒர் ஆராய்ச்சி) V. V. பூநிவாசாச்சாரியார் B.A.B.L.	355
		10. வர்த்தமானம்	359

கலாநிலயம்

சமயச் சாந்தி 3.

அளப்பருங்காலத் தகவயின் நாம் உளராகி இருக்கும் நாள் மிகச் சில. பிறந்தும் வளர்ந்தும், பகைத்தும் வென்றுந் தோற்றும், பெற்றும் இழுந்தும், சிரித்தும் அழுதும், இறந்தும் முடிவுதெல்லாம் இவ்வொருசாண் காலத்திற்குள் நடந்தேறி விடுகின்றன. அளவிது மிகச் சிறிதென்று தெரிந்திருந்தும் ஏனேனாம் அமைதி நாடாமல் அலைகின்றோம். இச்சிறிய அளவினுள்ளும் இறுதிநாள் நிச்சயமில்லை. நாளை என்பது நமனது நாளாகி நம்புதற்கியலாததா யிருக்கின்றது.

காலத்தின் அளவுந் திறமும் இவ்வண்ணம் அனைவர்க்கும் ஒருபடித்தாக, அதனாடு பயில்கின்றவர்தம் வாழ்க்கைவகைகளோ பலதிறப் பட்டவைகளாயிருக்கின்றன. சிலருக்கு இவ்வாழ்க்கை நறவின் வள்ளம். மொண்டு மொண்டு மாந்துவதே அத்தகைய மாந்தர் தொழில். இன் என்றுவன்றிச் சிற்கில் போது புளிங்காடி அக்கின்னத்தில் வருவதும் உண்மையே. வந்தக்கால் வாயிலெடுத்தும் தித்திப்பைத் தீரப் பருகியும் காலத்தைக் கழித்தகல் வார் இவர். களியாட்டயர்தலே கருத்தாய் முடிகின்றதில் வாழ்க்கை வேறு சிலர் தம் வாழ்க்கையை ஓர்சித்திரமாகச் செய்கின்றனர். பலனிற வண்ணங்களால் தீடித்தீடித்தீட்டுத் திகழ்கின்ற இவ்வாழ்க்கை காலவரையில் ஒருவாறு வென்றுத்துக் காட்டுகின்றதெனிலும், அதனாடு உருவித் தோன்றும் பொன்னுடையான்று காலங்கடந்த பெருமையோடு நிரந்தரமாய்த் திகழும் ஒளி அவர்கண்களில் தோன்றுதிருப்பதில்லை. மற்றுஞ் சிலர்க்கு இல்வாழ்க்கையானது வழிதுறை தெரியாத வோர் கடற்பிரயாணம் போன்றிருக்கின்றது. பொங்குங் கடவில் அஞ்சாது அவர் புல்லிய தம் நாவாயைத் திண்ணிய நம்பிக்கையுடன் செலுத்திச் செல்கின்றனர். இடையிலே கப்பல் உடைந்தாலும் அது

வும் அவர்களுக்கோர் நன்மையே. நீங்கி வரும் முயற்சியைப் பொருளாகின்றார்.

சிற்கிலர் செய்தி இவ்வாருக, ஏனைய மாந்தர், இவர்தாமே பெரும்பாலோர், தம்முடைய வாழ்க்கையை வறியவோர் எந்திரமாகவே இயற்றி விடுகின்றனர். பிறந்தாள் முதல் இறக்கும் நாளீருக, சிறுசிறுசக்கர ஜாலங்களைன்ன அவ் வெந்திர வாழ்க்கைக்கே அடிமைகள் அவர். சிந்தனையின்றி உவகையின்றி ஆன்மாவின் உணர்வுமின்றி, பகலினின்று இரவிற்குள் உருண்டு, இரவினின்று பகலின் கண் எழுந்து, வருந்தியும் துயின்றும் விழித்தும், பெற்றஞ்சு செத்தும் தம் வாழ்க்கைக் கோலத்தை அழித்தொழிலுடே இன்னேர் கடன். இவர் வாழ்க்கையில் வாய்மை நெறி காணல் அரிதினும் அரிதாகி நிற்கின்றது. சிந்தனையாள ரணைவரும் இவர்களைக் கண்டே அஞ்சிகின்றனர்; இவர்களது கதியைக் கருதியே நாம் மனம் மிக நைதல்வேண்டும்.

தன்னிடைப் பட்டவைகளைத் தேய்த்துத் தேய்த்துத் தானுங் தேய்கின்ற தன்மையது எந்திரம். இருந்து சம்மலும் இருப்பு எந்திரமும் அதுதான், இயங்கிச் சம்மலும் வாழ்க்கை எந்திரமும் அதுதான். இவ்விரண்டிலும் சாந்தியென்பது எந்தானுமில்லை. நேற்றைப்பொழுது எவ்வண்ணம் விழித்தோதோ அவ்வண்ணமே இற்றைப்பொழுது விழியுமென்ற நிச்சயமும் நாளைப்பொழுதும் விழியலாமென்ற நம்பிக்கையுமே வாழ்க்கையின் சாந்திக்கு அடையாளங்களாகும். இதுவுந்தான் மாறுபாடும் முன்னேற்றமு மில்லாமல் தேங்கிக்கிடக்கும் ஒரு எந்திர வாழ்க்கைபோல் தோன்றலாம். இருப்பினும், நம் முன்னேயோர் ஒரு படித்தாய் அமைதியே ஆதாரமாய் வாழ்ந்த வாழ்க்கையையும், இக்காலம் எல்லாரும் ஒரு படித்தாய் அல்லவுற்ற எந்திரங்களாய் அமைதிருப்பதையும்

லன்றுக்கக் கருதி மயங்கலாகாது. ஆலமரமும் ஒரு நாளிருந்ததுபோல் மறநானும் இருக்கின்றது; அலை கடலும் அவ்வாறே. ஆயினும் அதன் அமைதியை இதன் நிலைமையோடு இணைக்கவொண்டுமோ. இற்றைக்கு ஜம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஸ்ரீ ஹூடன் (Lord Houghton) என்பவர், “பண்டைய மக்கள்” என்னுந் தலைப்பு வைத்துப் பாடியுள சில பாசாங்களை ஈண்டுக் காணலாம்.

The Men of Old.

I know not that the men of old
Were better than men now,
Of heart more kind, of hand more bold,
Of more ingenious brou :
I heed not those who pine for force
A ghost of time to raise
As if they thus could check the course
Of these appointed days.
Still it is true, and over true,
That I delight to close
This book of life self-wise and new,
And let my thoughts repose
On that humble happiness
The world has since foregone—
The daylight of contentedness
That on those faces shone.
With rights, tho' not too closely scanned,
Enjoyed, as far as known,—
With will by no reverse unmanned—
With pulse of even tone,—
They from to-day and from to-night
Expected nothing more,
Than Yesterday and Yesternight
Had proffered them before.
To them was life a simple art
Of duties to be done,
A game where each man took his part,
A race where all must run ;
A battle whose great scheme and scope
They little cared to know,
Content, as men at arms, to cope
Each with his fronting foe.
Man now his Virtue's diadem
Puts on, and proudly wears,
Great thoughts, great feelings, came to them
Like instincts, unawares :
Blending their souls' sublimest needs
With tasks of every day,
They went about their gravest deeds,
As noble boys at play—
And what if Nature's fearful wound
They did not probe and bear,
For that their spirits never swooned
To watch the misery there,—
For that their love but flowed more fast,
Their charities more free,
Not conscious what mere drops they cast
Into the evil sea.
A man's best things are nearest him
Lie close about his feet
It is the distant and the dim
That we are sick to greet :
For flowers that grow our hands beneath
We struggle and aspire—
Our hearts must die except they breathe
The air of fresh Desire.
But, Brothers, who up Reason's hill
Advance with hopeful cheer—
O ! loiter not, those heights are chill,
As chill as they are clear;
And still restrain your haughty gaze,
The loftier that ye go,
Remembering distance leaves a haze
On all that lies below.

சிந்தித்துச் சிந்தித்து நம் வாழ்க்கையோடு சேர்த்துக் கொள்ளத் தக்கவை இச்சொற்கள். “நேற்றும் நேற்றிரவும் தமக்குத் தந்தனினும், இன்றும் இவ்விர-

வும் தமக்கு வேறொன்று தாவேண்டுமென்று எதிர் பார்ப்பதற்கில்லாத பெற்றியோர் அக்காலத்தவர்” என்று லார்ட் ஹூடனால் பாராட்டப் பெறுகின்ற முற்காலத்தவர்க்கும், எந்திரம்போல் ஒருநாள் சுழன் றபடி மறநாள் சுழல்கின்ற இக்காலத்தவர்க்கும், இடையே இருக்கின்ற வேற்றுமையின் நுட்பத்தை உணர்ந்தறிதல் வேண்டும். இவ்விரு திறத்தொர்க்கும் வாழ்க்கையென்பது ஒரே வண்ணமாய் நாளொடு நாள் கழிந்து தேங்கிக்கீட்டப்பதோல் மேற்பார்வைக் குத் தோன்றலாம். அந்தரம் நோக்கின் அதன் பிழை வெளிப்படும். முன்னை நாள் பெற்றதனினும் பிறிதொன்றுதாம் பிற்றைநாள் பெறுதல் வேண்டுமெனும் நினைவின்றியே துயிலெழுந்து அற்றைப்பொழுதினை அமைதியுடன் கழித்து, “எண்ணியது இன்று யாம் எய்தவில்லையே, நாளையேனும் எய்துவோமோ” என்ற ஏக்கமொள் றமின்றித் துயிலச் செல்லல் தொன்மையோர் மரபு. மற்று, “நேற்றைப்பொழுது நாம் எய்தாததை ஒருகால் இன்றைக்கேனும் எய்தினாகாதோ” என்று காலைதோறும் கவலையுடன் கண்விழித்து, “எய்தினேம் அல்லோம்” என்னும் சோர்வுடன் மாலைதோறும் அமளி சேர்கின்ற இக்கால ஏந்திரவாழ்க்கையின் அவலம் முற்றிலும் வேறொன்று. முன்னது இருந்து வளர்தல், பின்னது தளர்ந்து தேய்தல். பிறர் வாழ்த் தாழும் வாழுந் தகைமையோர் அவர்; பிறரைத் தேய்க்கப் புகுந்து தாழுந் தேய்கின்ற வகையே கற்றவர் இவர். இவர்களைக் குறித்துத்தான் ஸ்ரீ மான் ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,

“When you are no longer a cog in the machine of society where you exploit and are exploited, when you, the individual, do not abandon yourself to authority, when you free yourself from all traditions which cripple your mind and heart, when you cease to look for happiness, for Truth, through another, then you will become utterly responsible in action and thus will create an understanding of life, based on Truth and freedom.”

என்று எடுத்துப் பேசுவதாகக் கொள்ளல் வேண்டும். இல்லையேல், லார்ட் ஹூடன் மகிழ்ந்துரைத்த பண்டைய மரபின் பெருமையை இவர் மறுத்தபடியாகும்.

லார்ட் ஹூடன் உரைத்த வாக்கியங்களில் நினைவிற் கொள்ளற்குரியது இன்னுமொன் றளது. இக்காலத்திற் சிலர், அன்பென்றும், சுயநயம் நாடாத் தியாகம் என்றும் தூய்மையென்றும் சில மேலான அறங்களைத் தாம் தாங்கியுளர் என விளம்பி அதனை அனைவருங் கானும்வண்ணம் தருமம் என்றும் பெயராற் புனைந்த முடியினைப் பெருமித்துதுடன் சூதித்தம்மைக் காட்டிக்கொள்கின்றனர். புனைவேடக் கபட நாடகம் நடிப்பவரல்லாயினும், செயற்கையாய்ச் சேர்த்துக்கொள்ளும் இத் தருமநோக்கமும் வாழ்க்கையும், பண்டைக் காலத்தினர் அவர்களையறியாமலே இயற்கையாய் ஏற்றுக்கொண்டிருந்த உயரிய சிந்தனைகளுக்கும் உயரிய உணர்விற்கும் பலபடி தாழ்ந்தனவேயாம். ஆன்மாவிற்கு அவசியமான உயரிய தருமங்களையெல்லாம் அவர் வாழ்நாளின் வழக்கமான காரியங்களுடன் இயல்பாகவே கலந்துகொண்டிருந்தனர். மாண்டையை இற்பிறந்த இளமக்கள் விளையாடும் விளையாட்டேபோல் அவர் செயற்கரிய பெருஞ்செயல்களை எளிதில் சாதித்தனர். வேட்டுவெப் பெருந்தகை திண்ணன், கருதிக்கருதி யாதுங் கழறுமல் நேரே எம் காளத்தியப்பன்றன் புண்பட்ட கண்ணிற்கீடாகத் தன் கண்ணை இடந்து அப்புவான். அது கடவுள் பக்கி. இக்காலம் சமயத் தொண்டர்களைன்ற நினைவினால் விவகரிப்பவர்களில் கடவுளர் கண்களைப் பியக்கின்ற பான்மையல்லால் புரியும் கருமத்தின் பயனுக வேறு சில காண்டலரிது.

விரைவில் நேராகும் என நம்பி, பத்திரிகை சிறிது காலங்கடந்து வருவதை நமது நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவார்கள் என்று நினைக்கின்றேம். “மானேஜர்”

தமிழ்ப் பாடம் 68.

நள வேண்பா—கவி நீங்கு காண்டம்

[330-வது பக்கத் தொடர்ச்சி]

வாக்கனே நளன் ஆவான் என்பதை இவ்விதம்

தன் மக்களைக்கொண்டு சோதி தற்காலிகமாக விதர்ப்பனிடம் சென்று இச்செய்தியைக் கூறியதை இனிவரும் மூன்று செய்யுள்கள் செப்புகின்றன.

கொற்றக் குமரனையுங் கோதையையுந் தான் கண்டு மற்றவன்று னங்குரைத்த வாசகத்தை—முற்றும் மொழிந்தாரம் மாற்ற மொழியாத முன்னே அழிந்தாள் விழுந்தா எழுது. 65.

போழிப்புரை:—வெற்றி வாய்ந்த இளவரசனையும் இந்திரசேனையையுங் கண்டு நளன் சொல்லிய சொற் களைத் தோழியர் வந்து தமயந்திக்குக் கூறினார். அவ் வார்த்தைகளை அவர் கூறியவளவிலே தமயந்தி மன மழிந்து அழுதவண்ணமாய்த் தரையில் விழுந்தாள்.

—
கொங்கை யளைந்து குழிறுத்திக் கோலஞ்செய் அங்கை யிரண்டு மடிபுகையா—விங்கான் கருகியவோ வென்றமுதாள் காதலை முன்னே பருகியவேற் கண்ணே பதைத்து. 66.

பதப்பிரிவு:—கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய் அம் கை இரண்டும் அடு புகையால் இங்கான் கருகியவோ என்று அழுதாள் காதலை முன் நாள் பருகிய வேல் கண்ணே பதைத்து.

அன்வயம்:—காதலை முனநாள் பருகிய வேல் கண்ணே, பதைத்து, “கொங்கை அளைந்து குழல் திருத்திக் கோலம் செய் அம் கை இரண்டும் இங்கான் அடு புகையால் கருகியவோ” என்று அழுதாள்.

பதவரை.

காதலை - தன் நாயகனை

முன்நாள் - பழைய நாட்களில் [கிய

பருகிய-(ஆசையோடு அருந்துவதுபோல்) நோக் வேல் - வேலைப்போன்ற

கண்ணே - கண்களையுடைய தமயந்தி,

பதைத்து - துடித்து,

“கொங்கை - எனது கொங்கைகளை

அளைந்து - அளைந்தும்,

குழல் - எனது கூந்தலை

திருத்தி - திருத்தியும் (எனக்கு)

கோலம் - அலங்காரம்

செய் - செய்த

அம் - அழகிய (அவனது)

கை - கைகள்

இரண்டும் - இரண்டும்

இங்கான்-இப்படி

அடு - சமைக்கின்ற

புகையால் - புகையினால்

கருகியவோ - கருகிப்போய்விட்டனவோ”

என்று - என்று

அழுதாள் - (தமயந்தி) அழுதாள்.

விரிவரை:—முன்னுட்களில் தன்னை அன்போடு அணைத்த நளனது கரங்களை இங்குத் தமயந்தி பரி வினால் பாராட்டுகின்றன. கார்க்கோடகள் கடித்த விஷத்தினால் உடலம் வெந்து கருகியிருக்கின்றதென்

பதை அவள் அறியாளாகையால், சமையற் செய்யும் போது புகை பட்டுப்பட்டுக் கருகினவோ அக்கைகள் என்று இரங்கினான். நளனுக்கும் இத்தொழில் செய்யும் கதி நேர்ந்ததே என்பது அவள்படும் வருத்தம். காதலை முன்னே பருகியவேல் கண்ணே, என்பது, “வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா வாம நெடுந்தோள்” என்று முன் கூறியிருப்பதன் பொருளைத் தமுகியிருக்கின்றது. நளனுடைய மிகுந்த அழகை அவள் காணுந்தோறும், “அப்படியே அவ்வழகைக் குடித்துவிட்டாலாகாதா” என்ற ஆர்வத்துடன் பார்க்குமாம் அவள் கண்கள்.

கொங்கை அளைதல் குழல்திருத்தல் முதலிய செய்கைகள், சூளாமணியில் சொல்லியுள்ளபடி, “காம வேகத்தை மெல்ல மெல்லப் பெருக்கியிடும்” தன்மையன. “குழலை யான் திருத்திக் கோதை சூட்டுவேன் குறிப்புண்டாயின், மழலைவாய் திறந்து ஓர் மாற்றம் அருஞுக மடந்தை” என்று அந்தாவில் (சூளாமணி, கல்யாணச் சுருக்கம், 166வது செய்யுள்) வந்தனது.

மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்குக் கொற்றத் தனித்தேருங் கொண்டனைந்து—மற்றும் மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா

[ஜெங்கள்

கொடைத்தொழிலா னென்றாள் குறித்து. 67.

போழிப்புரை:—“இந்கரத்திற்குப் போந்துள்ளிருதுபன்னலுக்குத் தேர் நடத்திவந்து சமையல் தொழி அஞ்செய்கின்ற இவ்வரவன்தான் வள்ளலாகியநமது நளன்” என்று தமயந்தி நிச்சயித்துத் தன் தந்தை வீராஜனிடம் தெரிவித்தாள்.

இலக்கணம்

வார்த்தைகள் ஒன்றைபொன்று தொடர்ந்துவரும் போது அவ்விரண்டு வார்த்தைகளுக்குஇடையேவேற் றமையிருப்பனும், உருபோடு வேறுசொல் வேதேனும் சேர்ந்துதொக்குஇருக்குமாயின் அத்தொடர்தொகை நிலைத்தொடர் என்று அழைக்கப்படுமென்றும், அவ்வாறு ஒன்றும் தொக்கு இராமல் அர்த்தம் விளங்கும் படி தொடருமாயின் அத்தொடர் தொகாநிலைத் தொடர் என்று அழைக்கப்படும் என்றும், முன் கூறி வேறே. அத் தொகாநிலைத்தொடர்கள், எழுவாய், இரண்டுமுதல் ஏழுவரையிலுள்ள அறுவகை வேற் றமைகள், வினிமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், இடைச்சொல், உரிச்சொல், அடுக்கு, ஆகிய இவைகளுள் ஒன்றும் இருக்கக்கூடியதையுங் கண்டோம்.

இனி, தொகைகளிலைத்தொடர்களை ஆராய்வோம். முதலில் இவைகளை இரண்டு பிரிவுசளாகப் பிரித்துக் கொள்ளலாம். குதிரை வாங்கினான், பொன்குடம் என்பனபோல்வரும் தொடர்களை விரித்தால் அவை, குதிரையைவாங்கினான் என்றும், பொன்னுல்சேய்த குடம் என்றும் விரியும். இப்படி வேற்றுமை உருடுமாத்திரமாவது, அல்லது வேற்றுமை உருபோடுகட்டு

வேறு ஒருசொல்லும் சேர்ந்தாவது, இரண்டு மொழிக ஞக்கு இடையே தொக்கு இருக்குமாயின், அவ்விரண்டு மொழிகளும் சேர்ந்து வேற்றுமைத் தொகை நிலைத்தொடர்ஆகும். இவ்விதம் இரண்டுமுதல்ஏழுவரையிலும் வேற்றுமை உருபுகள் (தனியாகவாவது வேறு ஒரு சொல்லோடு சேர்ந்தாவது) இடையே மறையநடக்கின்ற தொடர்கள் வேற்றுமைத் தொகை நிலைத் தொடர்கள். வேற்றுமை உருபுமாத்திரம் தொக்கு இருக்குமாயின், அது வேற்றுமைத் தொகை

நிலைத்தொடர் என்பதும் என்பதையும், வேற்றுமை உருபோட்டு அர்த்தம் பூர்த்தியாவதற்கு வேண்டிய வேறு ஒரு சொல்லும் தொக்கு இருக்குமாயின், அது வேற்றுமை உருபும் பயனும் உடன் தோக்கு தொகை என்பதையும் முன் பலவிடங்களில் கூறி யிருக்கின்றோம். வேண்டிய உதாரணங்களும் முன் பெயர்ச்சொல்லின் வேற்றுமைகளை விளக்கியுள்ள பாடங்களில் கூறப்பட்டிருக்கின்றன; அவைகளைப் பார்த்துக்கொள்ளவும்.

தமிழ்நாட்டு இராஜ இரத்தினங்கள்.

[326-வது பக்கத் தொடர்ச்சி]

ஆட்சிமுறை

தமிழ் மன்னர் ஆட்சி முறை மிகவும் ஒழுங்குற்றது. நல்லமைச்சர்களும், அறிவாளரான அந்தணர்களும், அதுபவும் மிகக் கான்றோரும் அங்கத்தினர்களாயமைந்த ஒரு சபையுமின்றி. அதற்குத்தலைவன் “அரசன்”. அக்கூட்டத்திற்கு “அவை” யென்று பெயர். அரசன், தான் விரும்பியவாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவனைன்றும் பல அதிகாரிகளின் ஆலோசனையை அனுசரித்தே ஒவ்வொரு காரியத்தையும் நடத்துவது வழக்கம். இவ்வதிகாரிகளை “உடன்கூட்டத்து அதிகாரிகள்” அல்லது “உறுதிச் சுற்றுத்தார்” என்று கல்வெட்டுக்களும் செப்புச் சாலனங்களும் கூறுகின்றன. இவர்கள் மன்னவனுல் அளிக்கப்பெற்ற பலப்பல மாண்புகளைப் பெற்றுச் சிறப்புற்றவர்கள். இவர்களிடத்தில் இராஜன் தன் மனதிலுள்ள எல்லா இரகசியங்களையும் வெளியிடுவான். அன்னாரும் அவனது விருப்பங்களை நீதி வழுவா நெறிமுறையில் நிறைவேற்றவார்.

இது தனிர், “ஜம்பெருங் குழு;” “எண்பேராயம்” என்ற இரண்டு முக்கிய சபைகளும் இருந்தன. ஜம் பெருங் குழுவில் (1) அமைச்சர் (2) குலகுரு (3) சேனுதிபதி (4) தூதர்கள் (5) ஒற்றர்கள் அங்கத்தினராயிருந்தனர். எண்பேராயத்தில் (1) கஜான்ஜி (2) சமஸ்தானத்திகாரி (3) கண்காணிகள் (Overseers) (4) காவலுலாவிகள் (Patrol Officers) (5) காலாட்படைத் தலைவர்கள் (6) துரகப்படைத் தலைவர்கள் (7) மாவுத்தத் தலைவர்கள் (8) நகரச் சீமான்கள் அங்கத்தினர்களாய் நியமனம் பெற்றிருந்தனர். இனி இவர்களே யன்றி அரசாட்சியினை முட்டின்றி நடத்தும் “கருமமாராயம்” என்போரும், தலைக்கிளிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்தும் அறங்க றவையைத் தாரும் இருந்தனர்.

தற்காலம்நடைபெறும் ஆங்கிலஅரசாட்சியில், “ராவுபலுதூர்”, “திவானுபலுதூர்” “ஸர்” முதலியகொரவு பட்டங்கள் அளிக்கப்படுவது போல முற்கால மும்மன்னர்கள் நாளில் “மூவேந்த வேளான்” “கேரளாஜன்”, “காலிங்காராயன்”, “தொண்டைமான்” முதலியபட்டங்கள் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்குப்பெற்றுங்சபைமுன்னர் வழக்கப்பெற்றன.

நியாய பரிபாலனம்

பண்டைப் பெரு மன்னர்களை நியாயக் குன்று களௌன்றே சொல்லவேண்டும். பகுதிபாதமின்றி நியா

யத்தைப் பரிபாலித்தனர். சாக்கிகள் ரூபசீனாயில்லாமலோ, வாக்கு மூலங்களின் மாறுபாட்டினாலோ, குற்றஞ் செய்தோரின் பெருஞ் செல்வாக்கினாலோ, பேரிடத்துப் பந்துதுவத்தினாலோ, மற்றும் இடம் பொருள் ஏவுக்களின்சந்தரப்பங்களினாலோ, தங்களையும் மீறி நீதி தவறிக் குற்றமில்லாதானைக் குற்றவாளியாகக் கொண்டு தண்டித்துவிட்டதாகப் பிற்காலத்தில் எப்பொழுது சந்தேகம் ஏற்பட்டாலும் தமிழ்த் தரணியாளர்கள் சிறிதும் தயங்காது தங்கள் உயிரைத் தாங்களே மாப்த்துக்கொள்ளுவார்கள். கொடுங்கோரசன் என்று பிரஜைகள் அபிப்பிராயப்படுகிறார்கள் என்று அவர்கள் ஒருமுறை கேள்வியுற்றாலும் மணி யிழுந்த நாகம்போல் மனம் புண்படுவார்.

இதற்குச் சான்றூக்க கோவலன் சரித்திரத்தைச் சிறிது படிப்போம். நெடுஞ்செழியபாண்டியன் செவ்வனே விசாரியாமல் குற்றமற்ற கோவலைக் கொல்லச் செய்தான். கோவலனது தர்மபத்தினியாகியகண்ணகி மிக்க கோபா வேசத்துடன் பாண்டியன் முன் சென்று அன்னவனது அடாச்செயலை எடுத்துக் கூறிக் “கோவலன் குற்ற மற்றவன்” என்பதை நிருபித்தான். செழியன் தனது ஒப்பற்ற அதிகாரச் செருக்கினால் கண்ணகையை முனிந்தானே? இல்லையில்லை. தன் செங்கோல் கொடுங்கோலாயிற்றென்பதை உணர்ந்தானே இல்லையோ அதே கண்ணத்தில் சிம்மாசனத்தினின்று உயிரற்ற பிணமாய்க் கிழே விழுந்தான். ஐயோ! பரிதாபம். மானத்தினிடத்தில் எவ்வளவு இலக்ஷியம் பார்த்தீர்களா? நீதியினிடத்தில் எவ்வளவு நாட்டம் பார்த்தீர்களா? பிரஜைகளிடத்தில் எவ்வளவு ப்ரேமை பார்த்தீர்களா? பரம்பொருளிடத்தில் எவ்வளவு பயம் பார்த்தீர்களா? அரசனெனவ்வழி யவ்வழி குடிகளைல்லவா? நீதிபதிகளும், அதிகாரவர்க்கத்தினரும், பிரஜைகளும் பரம பாவனர்களாயிருந்தார்களோன் பதற்குச் சான்றூக் குன்றை கதையைக் கவனிப்போம்:

தன் பிள்ளைன்றும் பிற்பிள்ளையென்றும்பாரபக்கூம்பாராத மனுதிகி சோழன் என்ன செய்தான்? ஓர் ஆவின் கண்ணறத் தன் மகன் வீதிவிடங்கள் அறியாமற் கொன்றதற்காகக் கொஞ்சமேனும் தமை தாக்கண்யம் பாராமல் அவனை ஆவின் சேய் இறந்து பட்ட விடத்தில் அதே தேர்ச் சக்கரத்தின்கீழ்க் கிடத்தித் தானே தேரோட்டிக் கொன்று பழிதீர்த்தான். துலாக் கோலன்ன செங்கோலோச்சின தமிழ்த் தரணியாள

ரது நியாய பரிபாலனத்திற்கு இக்கண்ணராவியான கதையைவிட வேறு சான்றும் வேண்டுமோ?

மற்றுமொரு ராஜரத்தினத்தின் செயலிப் பாருங்கள். குலசேகர பாண்டியன் மாறுவேடம் பூண்டிநகர்ச் சோதனை நிமித்தம் ஓரிரவு மதுரையம்பதி வீதி வலம்வரும் பொழுது ஓரில்லத்தில் கீரங்கை யென்னும் வேதியன் தான் காசியாத்திரை செல்லக் கருதி அதைத் தன் பத்தினிக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டதும் அவள் அங்களில் தனித்திருக்கக் கலங்கி நின்றார். அப்பொழுது வேதியன், “கண்மணி! இம் மாநகரில் இருப்பதற்கோ அஞ்சகின்றை? இதுவோ பாண்டிய மன்னனது துலாக்கோலன் செங்கோலின் கீழ்த் துலங்குகின்றது. தன்னுபிரே போல் மன்னுயிரைக் காத்துவருகின்ற வள்ளலான குலசேகரக் கோமானது ராஜரீகத்தில் பயமென்பது முண்டோ? வீணில் மனங்கலங்காதே” என்று சமாதானங் கூறி விட்டுக் காசிக்குப் பிரயாணமாயினான்.

இத் தம்பதிகளின் சம்பாஷணையைச் செனிமடுத்த குலசேகரன் அப் பார்ப்பனிக்கு அன்றமுதல் எவ்வித இடுக்கனும் வாராது கவனித்துவந்தான். சில மாதங்களுக்குப்பின் ஓர்நாள் இரவு பார்த்திபன் வழக்கம்போல் நகர்ச்சோதனை புரிந்துவருஞ்சமயம் கீரங்கையின் கிரகத்தில் யாரோ ஒரு ஆடவன் பேசுகின்ற குரல் கேட்டுக் கதவைத் தட்டினான். அன்று பகலே வாரணைசியினின்று வீடு திரும்பி வந்திருந்த கீரங்கை “யாரது?” என்று அதட்டிக்கேட்டான். அக் குரலோ சையால் அவன் காசிக்குச் சென்றிருந்த அந்தனையே யென்றநித அரசன், “இவனுக்கு இவன் நாயகியின் மீது யாதொரு விதமான சந்தேகமும் உண்டாகாமலிருக்கவேண்டுமே. இதற்கென் செய்வது” என்று சற்றே யோசித்தான். “சரி, எல்லோருடைய வீட்டுக் கதவையும் இதே மாதிரி தட்டிவிட்டுப் போவோம். எவ்வே கள்வன் செய்ததென்று எல்லோரும் நினைத்துக்கொள்ளட்டும்! எனத் தீர்மானித்து வரிசையாக ஒரு வீடுவிடாமல் கதவைத் தட்டிக்கொண்டேபோய் அரண்மணை சேர்ந்தான்.

மறுநாள் காலையில் அத்தெருவாரெல்லாம் மன்னவன் முன் ஒன்றுகூடி “மஹாப் பிரபோ! ராஜாதி ராஜப் பிரபோ! நேற்றிரவு நிசிவேளையில் ஒரு திருடன் எங்கள் வீடுகளுக்கு வந்து கதவை யிடித்து எங்குக்கு மிகுந்த பயத்தை உண்டாக்கினான். நல்ல வேளையாய் நாங்கள் தூங்காது விழித்திருந்தோம். அயர்ந்துதூங்கியிருந்தால் வீடுதோறும் புகுந்து திருடியிருப்பான். அச்சோரை சம்மா விடக்கூடாது எப்படியாவது கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும்” என்று முறையிட்டுக்கொண்டனர். உடனே காவலன், “அப்படியா! அவ்விதம் மக்களின் நித்திராபங்கம் செய்து கவலைக்குக் காரணமாயிருந்தவைன் என்ன செய்யலாம்? என்று தன் மந்திரிமார்களை வினவினான். “அவனது கையைக் கொய்தெறியவேண்டும்” என்று அவர்கள் விடை பகர்ந்தனர். மற்றையோரும் ‘அதை ஆமோதித்தனர் உடனே கோதிலாக் குண்முடைய கொற்றவன் தனது உடைவாளை யுருவி, “இக்கையே அக்குற்றத்தைக் செய்தது” என்று சொல்லிக்கொண்டே தனது கரங்களிலொன்றைக் கொய்தெறியாதான். பிறகு நடந்தவரலாற்றை நவின்றான். இவனல்லவோ தார்மதேவதை! இவனல்லவோ நியாயச்சிலை! அமைச்சரும் சூதிமக்களும் வியப்பும், இரக்கமும், தம் மனதில் மாறிமாறித் தோன்றியவர்களாய் யாதொன்றும் பகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றனர்.

ஆகாய மார்க்கத்தில் அருளாளன் பிரத்யக்ஷமானன். “குடிகளின் குறைநிமித்தம் கைகுறைத்த காவலா! மக்களின் மனவமைதிக்காக் அங்கங்குறைத்த அமலா!! நீதி நிர்மாணத்திற்காக நீண்டகை யொழித்த நிமலா!!! உன் கரம் பொன் கரமாய் வளரட்டும்” என்றார்வி மறைந்தார். அக்கணமே அம்மன்னவுக்குப் பொற்கை தோன்றியது. அதனால் அப்புன் னியனுக்குப் “பொற்கைப் பாண்டியன்” என்ற பெயர்உண்டாயிற்று. பிறகு பொற்கைப் பாண்டியன் பிரஜானுகூலனுய்ப் பாராண்டுவந்தான். இவ்விதம் நியாயதிருஷ்டியிற் சிறந்த முக்கோன்களின் சரித்திரம் பலவா.

(தொடரும்)

கீதவகி

[325-வது பக்கத் தொடர்ச்சி]

அத்தியாயம் 11.

கழிந்த மாலை சோதிடன் வரவினால் என் மனத்திருந்த பெருங்கலக்கம் விடியலானதுபோல் இரவும்விடிந்தது. வந்த விருந்தினர் எல்லோரும் முன்னிரவே சென்றதினால் மாளிகை நடமாட்டமற்றதாய்த் துறவியின் உள்ளம் போல் அமைதியில் தோய்க்கிருந்தது. படிப்பதும் இராணிக்குப் பாடம் கற்பிப்பதும் தனியிருக்கும் வேளையில் என் வள்ளலார் நிகழ்த்திய நாடகத்தை யுன்னிக் களிப்பதும், பரமநடிபோற்றுவதுமாய் நானும் காலத்தைக் கழித்துவந்தேன். இவ்வாறு, சோதிடநாடகம் நிகழ்த்து மூன்று மாதங்களாயின. பெண்ணகத்தார் வறிதே சென்றனர் எனினும் ஜயரங்கபுதியார் மணப்பேச்சுமாத்திரம்வளர்ப்பிறை மதியமென மேன்மேல் வளரலானது. ஜயரங்க பூபதி யார் அடிக்கடி என்னறைக்குள் வருவதும் என்னெடுவார்த்தையாடுவதுமா யிருந்தார். இது அன்னையா

ருக்கும் மற்றப் பணியாளருக்கும் தெரியவர, அவர்கள் அயிர்க்க வாரம்பித்தனர். இதன்முன் என்னுடன் ஒவ்வொருநாளும் ஒருமுறையாவது பேசிச் செல்லும் அன்னையார், என் பக்கம் திரும்புவதையும் நிறுத்தினர். பணியாளரும் என்னைப் புறக்கணிக்க வாரம்பித்தனர். முகங்கொடுத்துப் பேசவாரின்றியான் அம்மனையிற் கழித்த நாட்கள் பல.

அன்னையார் என்னைப் புறக்கணிப்பது பற்றி நான் அவர்மீது கோபங் கொள்ளவில்லை. மூலத்தாலும் உடைமையாலும் மிகவுயர்ந்த அவரது திருமகனார் ஏழையும் அநாதையுமான என்னை மணப்பதை அன்னையார் எப்படி விரும்புவார். அன்னையின் நிலையில் நானிருந்தால் மற்று நானுந்தான் அவ்வாறு செய்யேனே? பின் என் என்மனம் அவர்பால் விழைவுகொள்கின்றது. இக்கேள்விக்கு விடைதான் வருவதில்லை. இன்னபடி என்னமிட்டு நான் சிற்கில சமயம் வருந்திவந்தேன். ஒருநாள் இருந்தாற்போலிருந்து கவியாணத்திற்கு நாளும் சூறிக்கப்பெற்றதென்னும் பேச்சு

எங்கும் விரைவிற் பரவிற்ற. என்னை ஜயரங்கபூபதி யார் மணக்கப்போவதாகவும் வதந்தி வளர்ந்தது.

இங்கிலீயில் ஒருபகல் அன்னையார் என்னறைபோ ந்தார். இன்று அவர் முகத்தில் இயற்கையாய் மலர் ச்சியில்லை. அவர் கண்கள் சிவந்திருந்தன. வந்தவரை வழக்கம்போல் எழுந்துநின்று வரவேற்றேன். என்னைச் சிறிதுநேரம் உற்று நோக்கிக்கொண்டிருந்தாரேயன்றி, உட்காரும்படி என்னைப்பணிக்கவில்லை. இருந்தாற்போலிருந்து, “அடி பாவி, என் வீட்டையும் துடைக்கத்தான் வந்தனையோ” என்று கொடுமொழி கூறினார். அவ்வுரையில் தொடுக்கப்பெற்ற உம்மையின் பொருள் என் மனத்தில் ஊன்ற, அம்புண்டமான்போல் உள்ளம் துடித்து, “என் அன்னையே போன்ற பெரியீர், இன்றுவரை யத்தொழில் புரிந்தறி யேன். பழக்கமிலாவாரு கருமத்தை ஈண்டிப்புரியவும் வல்லேனல்லேன். தங்கள் சினத்திற்கு நான் ஆளான விதமும் தெரிந்திலது.” என்று எதிருரைத்துக் கலங்கி நின்றேன்.

“அடி துரோகி, உன் நடன சாகசத்தைக் காட்டுவதற்கான அரங்கன்று இம்மனை. உன் உரையின் சதுரத்தைக் கேட்டு மகிழ்வும் நானிங்கு வந்தேனல்லேன். என் கோபத்திற்கு நீ ஆளானவிதம் அறியாயோ. அசைக்கவும் இயலாத அவன் மனத்தைக் கள்ளி நீ கவர்ந்துவிட்டாய். முன் மாமையாக்கி யவன் குடும்பத்தைக் குலைத்துவைத்தாய். இன்று இங்கு வந்து என் குடும்பத்தை வேர்களைய நினைத்தனைபோலும். நாங்கள் எத்தீங்கை உனக்கிமுத்தோம்....”

“அவனுள்ளை நெருங்கினாலும், மறுப்பது நின்கடனன்றே. பெண்ணினும் மேலாக உன்னை நான் கொண்டதற்கு நீ புரியும் கைமாறும் இதுவேயோ. உன்னை யாதரித்தார் மனமுளையவும், அவர் குலம் மாசுறவும் செய்துவைக்கத்தான் நீ கற்றனையோ. சோற்றுக்கடன் கழிக்கும்விதம் இதுதானே. நன்று, நன்று; படி விஷத்தைக் கூசாது ஈயும் பாம்பினிற்கே நான் பால்வார்த்தேன்போலும்....”

“அடி பெண்ணே, போனது போகட்டும். இன்னும் கெட்டுவிடவில்லை. நன் றியற்தல் என்னும் குணம் உனக்கு உள்தானல், என் குலம் பரிபவமொன்று முறைமல் நீ இப்பொழுதும் காத்திடலாம். நானும் உன் குற்றத்தை மன்னிப்பேன். நீ நல்லவேயானால், உனக்கு மனச்சாட்சி யென்பதொன்றிருந்தால் இன்றே யகன்றுவிடு. அவனும் ஊரில்லை. இதுவே சமயம். வேண்டிய பொருளும் தருகின்றேன்” என்று சொரிந்து ஒய்ந்தார். அவர் வழங்கிய வன்சொற்கள் காது வழி புகுந்து என்னை வதைக்கவே, துடிக்கும் நான், “அன்னைய், செய்கின்றேன். அப்படியே செய்கின்றேன். என்னால் உங்கள் குலம் மாசுறவேன்டா. உங்கள் பொருளும் எனக்கு வேண்டா. என் தலையில் எழுதியுள்ள சிவனுமிருக்கின்றன். இன்றே யகல்கின்றேன், விடையுங் கொண்டேன்” என்று கூறி நினைவற்றுத் தரைசாய்ந்தேன். அகன்ற நினைவு மீண்டுவரக் கண் திறந்து நாற்புறமும் பார்த்தேன். அன்னையார் அகன்றுவிட்டார். மேஜையின்மேல் பணப்பை யொன்றிருந்தது. எழுந்தேன், நடந்தேன், மீண்டுமொர்ந்தேன், எங்கினேன்; பகல் இரவினைத் தொடர்வதுபோல் விடுவதற்கில்லாவோர் வெங்கண்ணிரவு புன்விதியே என்னைச் சூழ்ந்துகொண்டது. என்

அறையின் வெளிப்புறம் நோக்கினேன். உலகமே எனக்கு இருண்டது. வாழ்க்கை எனக்கு மூடிய புத்தக மேயானது; எல்லாம் பொய், காண்பதும் கயிற்றுப்பாம்பே என்று எண்ணிச் சிரிப்பொன்று சிரித்தேன். அவ்வேளை இந்திராணி என்னறையின் வாயிற்படியில் நின்றுகொண்டு என்னை நோக்கினார். வந்தவளைச் சிறிது கூர்ந்து நோக்கி, “இளமயிலே, படிக்கவாவங்தி ருக்கின்றுய். நாம் படிப்பதும் படிப்பிப்பதும் போதும். எல்லாம் பொய். நியும் பொய், நானும் பொய், நான்துவிப்பதும் பொய். குழந்தை நீ அறியாய், ஜயரங்கர் உள்பட எல்லாம் பொய்; போய்வருகின்றேன்” என்று கூறிக் கதவையடைத்துத் தாளிட்டேன். என்மெய்யே இரண்டாய்ப் பிளங்குவிடும்போல் என்னுள்ள மெய்துடித்தது. என் உடலம் காய்ந்தது. “ஐபகோஇந்திலவுகில் என்னைக் காப்பாரில்லோ என் செய்வேன். வையத்துத் துக்கமெல்லாம் பாவியேன் என்பொருட்டே படைத்தனனே மலரவன்தான். என் மாமன் உயிருக்கு உலைவைத்த கன்னெர்சக் காலனே, என் உயிரும் உடன்கொள்ள, உன் பெரும்பசி நெடுவயிற்றில் இடமற்றுப் போயினதோ, என் செய்வேன், எங்குச் செல்வேன். உன் பேழ்வாய்க் குரியபொருள் நான்ஆகுகேனே. பெருந்தெய்வமே நியும் கருணையற்றுப் போயினாயோ,” என்று அரற்றினாய்க் கரைந்தேன், விழுந்தேன், புரண்டமுதேன், பெருகும் கண்ணீரால் தரை மெழுகினேன். மெழுகும் என் கரம் ஒன்றைப்பற்ற, அதை யெழுத்துப் பார்த்தேன். அன்றுகுடந்தையில் என்மாமன் மனையினில் நானென்முதி முடித்த என் மன்னவன் உருவப்படம் அது. அவ்வுருவத்தை நான் உற்று நோக்கினேன். என்னுள்ள எம் அழிந்து, நீராய்க் கரைந்து வாய்வழி சொல்லாய்ப் பாய்ந்தது—

“என்னருமை ஜயரங்கா, பாய்கின்ற நின்னெழிலை ஒருநாள் அவள் பழித்தாள். கிறுமி யவளறியாள். புதியதொரு சாமுத்ரிகை நூலுக்கு இலக்கியமாய் நீ அமையாயோ. கார்வென்ற கருங்குழல் நின் தடங்தோள்படிந்து எழிலில்செய்ய, நின் பெருந்யன்திருநாட்டம் என் மார்பினிடைத் தவிசுகொள்ள அருள் சொரியும் ஒரு முறவுல் நின் திருவதனம் நடமாடயானையென நடந்து வந்து பாவியேன் துய்ரோட்ட, மன்னவா, என்னுயிரே வாராயோ, வந்தென்னைக்காவாயோ” என மாழுகி, கலன் கழுலும் என் கரத்தால் கன்றுகின்ற என்னடிவயிறு பிசைந்தேன்.

“அல்லலுற்ற ஒரு பெண்ணை அன்று அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி ஒல்லைவந்து வில்லைடித்துக் காத்தளித்து, உன்கடன் ஆற்றிவைத்தாய் ஒ மனு குலத் துதித்த வீர, இன்று நீ உன்கடன் மறந்து பெருந்துக்கம் கொள்வது போதுமோ நின் பெருமைக்கு. எனது அன்னையை நீ காட்டிற்கு அகற்றியாள், அவளொடு உடனகண்ற நின் கருணையும் உன்பால் மீண்டதில்லையோ...’

“பிறந்தவுடன் அப்பையும் அன்னையையும் கொன்றுதினர் தீவினையேன் பெற்றேர் அன்பில் தழைத்தேனில்லை. மாமன் மனையில் வளருங்காலை, கிள்ளைச் சிறுமியர் பெறும் வாழ்க்கைநலத்தைத் துய்த்தேனி ல்லை. பொல்லாவேளை யென்னைப்படைத்த பாவியவனும் என் ஆயுளைல்லை நீளச்செய்தான், எனவே நானும் ஆவிதுறக்கப் போவதுமில்லை. மாட்சிமனையற

கன்னி எனக்கு மறுத்தா ஸ்சன், காதல்லமும் சே பின்பேறும் பெறுவேனில்லை' என்று உருகிக்கரைய என்மடியிருந்த படம் கீழே விழுந்தது. அதை மீண்டு மெடுத்துப் பார்த்தேன். "பொல்லாத புன் வினைகள் என்பாற் புகுந்துசெய்யும் கொடுமையெலாம் பொய் யாகப் போமாறு வந்தென்பால் ஒரு வார்த்தை கூறு யோ, பெருமானே" என்று கூறி அழிந்தேன். பின், அப்படத்தை நோக்கினாய், "அண்ணலே, ஜயரங்கா, அன்னையவர் சொல்லுமொரு பெண்ணவளை மணங்துகொள்வாய், மனம் வருந்தேன். உன்னென்று மகளாம் இராணிக்குச்சிற்றன்னையாகிவந்து உன்மீன் க்கிழுத்தி ஏவ்கின்ற பணிகளை இழைப்பவளாய் உன் மீனையில் உண்டிருந்து வாழ்வதற்கும் எளியள் நான் விழையவில்லை. உன் அன்னை மீனங்குமூழவார். மற்று உன்பால் நான் இரப்பதற்கும் ஒன்றுளது, அருள் சரப்பாய். உன் நெஞ்சில் என் நினைவு நிலைத்திருக்க இடமொன்றே இரககின்றேன். அன்னையும் அகங்குழழையார். ஈவையோ எனக்கு, அல்லது ஈதருள மறுப்பாயோ வள்ளலே, நீ என்னை மறந்தாலும் நானுன்னை மறக்கமாட்டேன்" என்று புலம்பினேன்.

இன்னபடி புலம்பிப் பின்விரைந்தெழுந்தேன். புது உறுதியொன்று என்னைப் பற்றியதுபோல் தோன்றி யது. ஜயரங்க பூபதியின் உருவப்படம் பிறர்கைப் படாவண்ணம் காப்பதற்கு அதனைக் கிழித்தேன். பின் அவருக்கு ஒரு கடித்தை யெழுதினேன்:—

"எளியளைன்பால் பேரருள் சரந்த கற்பகத் தரு வே, நின்னடி தொழுகின்றேன். உன் நிலையும் என் நிலையும் நோக்காது உன்னைச் சிறைகொண்ட என் பாபம் நான் அனுபவிக்கவேண்டாவோ. கொம்புத் தேன் முடவனுக்கு என்றும் வாய்த்ததில்லை. என்னை மருகியாய் உன் அன்னை. பெறுவதால் அவருக்கும் உன் குலத்திற்கும் தீராத பரிபவமே வந்தடையும். நானுன்னைக் காதலித்தது உண்மையானால் அப்பிரிப வம் உன் குலத்தைச் சேராவண்ணம் காப்பது என் கடன்றே. என் கடமை தெரிந்துகொண்டேன், எனவே, ஜை வருகின்றேன், விடையருள்வீர். என் கோவே, ஜயரங்க, கேளுடனும் கிளையுடனும் நீ இனி து வாழுவேண்டி இறைவனை இறைஞ்சுவதே இனி எனக்குரிய கருமாகும். செல்கின்றேன். யார்மீதும் குறையில்லை, கோபமில்லை. உன்னை யொருமுறை கானுது செல்கின்ற குறையல்லால் வேலெரு குறைய மில்லை. செல்கின்றேன், என்றும் உனக்கடிமை தேவகி."

எழுதின இக்கடித்தைப் பலமுறைப் படித்துப் பின் மேல்விலாசமெழுதினன் மேஜையின்மீது வைத் தேன். இரவும் முதிர்ந்தது, ஊரோசையும் அடங்கிறது. பேயும் கலங்குமக் கார்க்குளிற் சிறிதும் கலங்காது வெளியேறினேன். செல்லுமிடமும் வழியும் தெரியாதேன் என் கால் இழுத்தபடி நெடுநீதி நடக்கலானேன்.

நாய்கள் பல என்னை நோக்கிக் குரைத்தன. இந்நள்ளிரவில் மனிதராயினேரைக் கலங்கச் செய்ப எச் சிறு அரவழும் போதும். எனினும் குறைக்கும் இந்நாய்கள் என்னை அச்சமுறச் செய்யவில்லை. நள்ளிரவின் தனிமையென நடந்தேகும் யான் இந்நாய்களி ன் ஊளையையும் வரவேற்றேன். கிளையடர்ந்த மரங்களின் பொந்துகாளில் புகுந்திருக்கும் கூகைகள் வன்

னெஞ்சக் கள்வரும் கலங்கும்வண்ணம் கூவின. அவை கூவிய குழற்றலைாம் என்னைச் சிரிக்கவே செய்தன. கழுத்தளவு பெருவெள்ளம் வந்தக்கால் அழுவாரும் அஞ்சவாரும் இருப்பர். வெள்ளம் வாயனவு; வந்தபின் யாரழுவர். ஒரு சிரிப்பொன்று சிரித்தவளாய் விரைந்து நடந்தேன்.

என் வாழ்க்கையெனக் கருத்தவோர் மேகம் இருந்தாற்போலிருந்து விண்ணைக் கவர்ந்தது. காற்றிலூன்று கடுமையுடன் வீசுதலும், மரங்களெல்லாம் கட்குழியர்போல் நிலைகுலிந்தாடி. விண்ணைப் படர்ந்த கருமேகம்காற்றினால்ஏற்றுண்டு பிரளயத்தின் ஒதையென இடித்தது. பிரளயத்தின் பிரளயமென நானும் கடுகுத்துப் போக்கினேன் ஒரு சிரிப்பு. இடியைத் தொடர்ந்த மழை எனக்கஞ்சிக் கரையும் கார்க்குலத்தின் கண்ணீரோ என நினைத்தேன். மழையையும் இடியையும்மதியாது நெடுவழி நடந்த நான் கடைசியில் அக்கங்குலின் கரையைக் காணலானேன். உதயகிரிதோன் றிய கதிரவனும் விரைந்து வானின் நடுவடைந்தான். என் பொல்லாவயிறு, தீனி தேடிற்று. பசியின்கொடுமையைத்தணிக்கொண்ணிவழியிலிருந்த ஒருவீட்டையெய்தி, ஒரு கவளம் சோற்றிற்கு இரந்து நின்றேன். வந்தவொரு பெண்மகள், திறந்திருந்த கதவை அடைத்துச்சென்றார்கள். வேலெருருவீடு சென்றேன். அங்குஆயிருந்த சில பெண்மகள் என்னை எள்ளி நகைத்தனர். 'பித்துப் பிதித்தவள்' இவள் என்றாள் ஒருத்தி. 'இப்பித்தினில் கருமழுமிருக்கலாம், யார் கண்டார்' என்றாள் மற்றிருந்தி. 'சென்னையில் ஒரு கொள்ளோக் கூட்டத்தார் இப்பித்தவான் உளவு தெரிகின்ற நராம்' என்றாள் ஒருத்தி. இவர்களைவிட்டு வேலெரு தெருவினயடைந்தேன். 'நீ கிழமா, குருடா, முடமா, வேலைசெய்து தின்னலாகாதோ' என்று எனக்கு அங்கு உபதேசம் செய்தனர். வேறு இரண்டுமூன்று வீடுகள் சென்று பார்த்தேன்; என் வயிரோநிறையவில்லை. என்பொருட்டு மாந்தர் ஈதல் என்னும் அறத்தைத் துறந்தனரோ என்று மனம் நொந்தேன். பெண்மக்குரிய கருணையை இப் பெண்மகள் எங்குகுத்தார்? இல்லை, முன்னேற்றம் மிக அடைந்திருக்கின்றார் பெண்மகள். அவர்கள் என்செய்வார் பாவம். மக்களைச் சோம்பேற்களாக்குதல் கடுமா? நொண்டி, குருடி கிழங்குருக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ? கூட்டங்கூடவில்லையோ. எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை. "என்னை வருத்தும் வயிறே, சிறிது பொறுப்பாய். ஊருக்கருகில் ஆறுண்டு, குளமுண்டு. அள்ளிக் குடிக்கலாம். யாரும் முகஞ்களுக்கு விடுதிகள் அமைப்பதற்கான வேலையைடையஸ்தலஸ்தாபனங்களை அமைத்தபின் ஈதலும் வேண்டுமோ. வரிகள் செலுத்தவில்லையோ?" எனவே, ஈயமாட்டார்கள். பொருளாதார நால்களும் ஈயச்சொல்லவில்லை.

டான். அவனைச் சீற்னோக்கி, “உனது கருமமல்லாக் காரியத்தில் நீ ஏனையா தலையிடுகின்றாய். வண்ணென்று சின் இருப்பிடமான பெண்ணினத்தைச் சேர்ந்தவள். நானென்றுத்தி தன்னந்தனி யிருப்பதால் யாருக்கும் கேடுகூழு வியலாது” என்று கூறி அவ்விடம் விடுத்து நடந்தேன். பசியின் கலைப்பு அதிகமாக வதிகமாக என்னால் வழி நடக்க இயலவில்லை. சூரியனும் மேரு மலை யெய்தினான். இளைத்தன் கால்களும் ஒன்றுட தென்று பின்னிக்கொண்டன. மேல் அடிபெயர்த்து வைக்கமாட்டாது ஒரு சூடிசையினருகில் விழுந்து விட்டேன்.

அக்குடிசையினுள்ளிருந்து ஓர் மாது வெளிவந்து என்னை யுற்றுநோக்கி, மிக இரங்கிப் பரிவுடன் சில மொழிகள் கூறினான். உள்ளமைத்துச் சென்ற அன்னமிட்டாள். இன்னும் பெண்மக்கள்பால் கருணையும் இருக்கின்றதோ என்று என்னி யென்னிவியந்தேன். அம்மாதை முன்னேற்ற இயக்கங்களும் வர்த்தமானப் பத்திரிகைகளும் இன்னும் பற்றவில்லைபோலும். உண்டபின் அவள் வினாக்களுக்கு விடையாக, “நா ஞேர் ஏழை. இளமையிலேயே பெற்றோரை யிழுந்தேன். பின் என்னை வளர்த்த மாமனும் இறந்தார். அவரிற்கவே ஆதரிப்பாரில்லாமல் ஊரூரா யலைகின் ஹேன்.” என்று கூறினேன். அம்மாதும், “இனி நீ என்மகள்போல் இங்கேயே இரு” என்றாள். அங்குச் சில நாள்தங்கினேன். அம்மாதினிற்கு வயது நாற்பதிருக்கும்.

கும்.எனினும், அவள் தோற்றம்தினமையைபே காட்டிற்று. அவள் வீட்டிற்கு இளைஞர் பலர் அடிக்கடி வந்துபோயினர். அவளைப்பற்றி எதையும் என்னால் தெரிந்துகொள்ள இயலவில்லை. ஒரு வேலையாளனும், ஒருவேலைக்காரக் கிழவியும் அவள் மனையினில் இருந்தனர். சூடிசை சிறிதேயாயினும் இவளது வாழ்க்கையில் ஆடம்பரம் துலங்கிற்று. உண்பதும் உறங்குவதுமாய் ஒருமாத காலத்தை இம்மனையினில் கழித்தேன். அவனும் என்னிடம் மிக மிக நெருங்கிப்பழகி வந்தாள். “உன்னையை எழிலுடைய ஒரு பெண் ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும். என் பெண்ணை உன்னைக் கொண்டேன். இனி உன் நலனே யென் நலன். இளமையும் எழிலும் போனால் வராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும்” என்று அமயம் நேரும்போதெல்லாம் அவள் கூறி வந்த மொழிகளின் பொருள்ளனக்கு மெல்லமெல்லாவிளங்கவே இனி அங்கிருக்கலாகாதென்று நிச்சயம் செய்துகொண்டு ஓரிருவு வெளியேறினேன். வெளியேறின எனக்கு இனி எங்குச் செல்வதென்று தெரியவில்லை. உலக மனைத்துமே என்மேற் பகைகொண்டு வருத்துவது போற்றேன்றிற்று. சுள்தங்கரை சென்று ஓராசமரத்தடியில் உட்கார்ந்தேன். என் நிலையை உன்னினேன். என் தலை வெடித்துவிடும்போல் இடித்தது. இனி உயிர் வாழ்தலில் பயனில்லை என்றெண்ணித் துணை எணை எழுந்து ஒரு மரக்கிளையில் ஏறி ஜயரங்க பூபதியை நினைத்து, அந்நெடுநில்பாய்ந்துவிட்டேன்.

அப்பர்

அப்பரும் அறுபத்துநான்கு கலைகளும்—30. வியாகரணம்

[313-வது பக்கத் தொடர்ச்சி]

(IX) அப்பரும், சுட்டு எழுத்தும்

I. பவணந்தி கூறும் இலக்கண விதி

சுட்டேழுத்திற்கு இலக்கணம் கூறுங்கால், பவணந்தி எழுத்தியலில்

“அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே” என்றார்.

(கன்னால் - எழுத்தியல் 11.)

எனவே தனித்துவரின் என்பது, பின்வரும் உதாரணங்களில் அகர இகரங்கள் குறிப்பிட்டன போல் வன என்றும்:—

மைப்படிந்த கண்ணாருங் தானுங் கச்சி

மயானத்தாள் வார்ச்சடையா னென்னி னல்லான் ஒப்படைய னல்லன் ஒருவ னல்லன்

ஒருவ னல்ல நேருவம னல்லி

அப்படியும் அங்கிறமும் அவ்வண் ணமுமவ

னாருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியன் இங்கிறத்தன் இவ்வண் ணத்தன்

இவனிறவ னென்றெழுதிக் காட்டொ ணுதே

—திருவினாத் திருத்தாண்டகம் 10.

“அங்கிறம்” என்பதில் ‘அ’ என்பது அச்சொற் றெட்டருக்கு முன்னர் தனியே வந்ததால் அதைச் சுட்டு என்னல் வேண்டும். அவ்வாறு கூறுவோ மாயின், இவன் என்பதில் இகரம் சுட்டென்ன இடமிரா தென்றெண்ணி நன்னால் உரையாசிரியர்கள் அஇ உ என்னும் முன்றெழுத்தும் “மொழிக்குப் புறத்

தும் அகத்தும் முதற்கண் தனித்துச் சுட்டுப் பொருஞ்சார்த்த வரில் சுட்டெழுத்தாம்” என்றனர். இது உள்ள பிழை “தனித்து” என்னும் சொல்லேயாம். ‘இவன்’ என்னும் சொல்லில் இகரத்தைத் தனித்துத் துணித்து அப்புறம் வைப்பின் எஞ்சி நின்றது ‘அன்’ என்னும் விகுதியே யன்றி, சுட்டுப்பொருஞ்சார்த்தப் பெயர்க் சொல்லில்லை. மொழிக்குப் புறத்தும் அகத்தும் முதற்கண் சுட்டுப்பொருஞ்சார்த்த வருவது சுட்டெழுத்தெண்ண், யாதொரு ஆட்சேபமும் கோராது. தொல்காப்பியனார் சூத்திரமாகிய

“அ, இ, உ அம்முன்றும் சுட்டு”

என்பதை அவ்வாறே எழுதிவிடாமல், அதைச் சீர்திருத்துவதுபோல் பவணந்தி “முதல் தனிவரில்” என்னும் சொற்றெல்லார் சேர்த்த சேஷ்டையால் வந்தது பெருங்குற்றமென்பது வெளிப்படை. கல்விமிக்க சங்கரநமச்சிவாயர் போன்ற உரையாசிரியர்கள், இக்குற்றங்களை வெட்டிப் புறங்களையாமல் உரையிற்கோட வென்னும் கருவிபெற்றெல்லாம்து மற்றும் பல சூத்திரங்களில் எழுதும் விதம்போல் இப்பவணந்தியின் சூத்திரத்திற்கு உரை யெழுதியது நமது மொழியும் நமது நாடும் செய்த தவமேயாம்!

பவணந்தியின் சூத்திரம் கூறியிருப்பதுபோல் அத்துணைச் சுருக்கத்தில் நமது தமிழில் சுட்டெழுத்துக்களின் விஷயங்கள் முடியவில்லை. அவற்றைத் தொல்காப்பியக் கருவியால் ஆராய்வோம். அவையாவன:

சுட்டுமுத வுகரம் அன்னைடு சிவணி
யொட்டிய மெய்யொழுத் துகரங் கெடுமே
(தொல் - உருபியல் 4)

சுட்டுமுத லாகிய ஜெயன் னிறுதி
அற்றெடு சிவணி நிற்றலு முரித்தே (எடி 5)

அது என்பது அன் என்னும் சாரியையுடன் சேர்ந்து தனது தகரமெய்யும் உகரமும் கெடுவதும், அதன் பன்மையான அவை யென்பது அற்றெடு சேருங்கால் யாதும் கெடாது அவையற்றை, அவையற்றேடு, இவையற்றை, என நிற்றலும் உளவென்பதை இவ்விதிகள் விளக்குகின்றன. மற்றும், எண்மூலை முத்தீற் றெவ்வகை மொழிக்கும் முன்வரும் ஞா மயவக்கள் இயல்புப் புனர்ச்சிக்கு முரண்கை

“சுட்டின் முன்னர் ஞாமத் தோன்றி
ஞெட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும்.
(தொல் - உயிர் மயங்கியல் 3)

இதற்கு உதாரணம் இ+மாயம் = இம்மாயம்.
அ+விரை=அவ்விரை*

*விண்டெட லாமல ரவ்விரை நாறுதன் தென்விமிமி
வண்டெட லாம்கை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெட லாம்பர வஞ்சுடர்போயொளிபீர்சொலீர்
பண்டெட லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
—சம்பந்தர்.

இம்மாயப் பிறப்பென்னுங் கடலாங் துண்பத்
திடைச்சுழிப்பட் டினைப்பேஸை யிலையா வண்ணம்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ஓவைவைத்தாய் காண சில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னைக் காவுள் மேய
அம்மானின் பொற்பாதம் அடையப் பெற்றூல்
அல்லகண்டங் கொண்டடியே னெண்செய் கேனே.

திருவாணக்கா - திருத்தாண்டகம் 5.

“சுட்டுச்சினை சீடிய மென்றெடுடர் மொழியும்
யாவினு முதலிய மென்றெடுடர் மொழியும்
ஆயிய நிரியா வல்லெழுத் திபற்கை”

தொல் - குற்றியலுகரப் புணரியல் 47.

சாதாரணமாய் மென்றெடுடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் வருமொழி முதலில் வல்லெழுத்து வரினும், வல்லெழுத்து மிகாது இயல்பாதலால், சுட்டுப் பெயரின் சுட்டுச் சினை நின்ட மென்றெடுடக் குற்றுகர ஈற்றின் முன்னர் வல்லெழுத்து மிகும் என்பர் (உ - ம்) ஆங்குக் கொண்டான், ஈங்குச் சென்றுன்—இத்தகை உதாரணங்கள் தேவாரத்தில் காணலாம்.

க ம் ப ர ா ம ா ய ண ம்

ஆரணீய காண்டம்—7. மார்சன் வதைப் படலம்.

[கி 35-வது பக்கத் தொடர்ச்சி]

தீயதன் தீமை காணு ஏரக்கன்.

துவத்தாற்றில் அறத்துறை நின்றநீர்மையால் வெங்கி
யன யாவும் இராவணனுக்கு முன் வந்தெய்தின
வென்னும் வாய்மையை எடுத்துக்காட்டி நல்லதன்
நன்மையை வற்புறுத்திய மார்சன் அதன்பின் தீய
தன் தீமையையும் வகுத்துரைக்க நினைத்தனனுகி,
நாரங் கொண்டார் நாடு கவர்ந்தார் நடையல்லா
வாரங்கொண்டார் மற்றெரு வர்க்காய் மனைவாழுந்
தாரங் கொண்டா ரென் றிவர் தம்மைத் தருமாந்தா
னீருங் கண்டாய் கண்டக ருபந்தா ரெவரையா

[அன்புடன் நம்பிக்கை வைத்தவர்களது நாட்டுனைக்
கவர்ந்துகொண்டவர், நீதியல்லாத குடியிறைப் பொருள்
களை வலிந் து கவர்ந்துகொண்டவர், வேறு ஒருவனுக்கு
உரியவளாய் அவனுடன் வீட்டில் வாழும் மனைவியைக்
கவர்ந்துகொண்டவர், என்னும் இன்னவர்களைத் தரும
மானது அறத்து அழித்துவிடும். ஜெனே, துவ்டர்களில்
கேட்டையாமல் தப்பினவர் யார் இருக்கின்றார்]

எனக் கேட்கின்றனன். சொல்லாய்க்கோதுதியுள் மறை
வல்லோனுகிய இராவணன் இதற்கு எவ்வகை எதி
ருறைப்பான். கண்டகாலில் உய்ந்தாரிவரென்று காட்ட
லரிது. எனினும் இதனை ஒவ்வாதாருமில்லை, ஒவ்விய
படி ஒழுகினாரு மில்லை. நாசம்வந் துற்றகாலை முன்
னின்ற நன்மதியனைத்தும் நழுவிப்போம். தன் இறு
திக் காலத்துள் எடுத்தியவைக்கின்ற இராவணன் நன்
இருப்பு செவிகளுடும், இப்பொருஞ்சை இறையுங்
தங்காது உருவிச்சென்று, பண்டைநாள் இவன் பாட
தியின் இருண்ட மார்பிடை இராகவன் ஏவிய வாளி
யே என்னப் போய்விட்டது. இராவணன் புல்லனே,
ஆயினுங் கல்லாத புல்லனல்லன். எனினும் என்! போ
கூழ் புகுங்கால் முடிகிப் போய்விட்டது முன்கற்ற

கல்வியே. ஆதவின் இந்நிலையிலிருந்த இராவணனுக்கு
உதாரணம் ஒன்று ஒதுவது தக்கதென மதித்த மார்சன்,

அந்தர முற்று னகலிகை பொற்பா லழிவுற்றுன்
இந்திர னெப்பா ரெத்தனை யோர்தா மிழிபுற்றார்
செந்திரு வொப்பா ரெத்தனை யோர்நின் றிருவண்பார்
மந்திர மற்று ருற்ற துரைத்தாய் மதியற்றுப்

[தேவோகத்தை அடைந்திருந்த இந்திரன் அகவிலையின் அழகால் நாசமடைந்தான். அவ்வின்திரனைப் போன்ற இன்னும் எத்தனையோ பேர்கள் பிறன் மனைவியைகிழந்து இழிவுடைந்தனர். சிவந்த இலக்குமியைப் போன்ற உன்தேவிமார் பலர் உன் அழகை அதுபவிக்க இருக்கின்றனர். அர்க்களை விட்டுச் சீதையை நாடவே
னுடு மென்று ஆலோசனையற்றவர்க் குரிய வார்த்தையை மதி கெட்டவனே சொன்னும் சீ]

எனத் தெழுத்தனன். இராவணன் சிந்தையில் இவ்வுதாரணம் எவ்வகை நினைவை எழுப்பியதோ, உரைத்த ரூருமை. பழியொன்று அடைதலினும் அழிவு வேற்றில்லை என்னுமொரு மானத்தை நினைந்து போற்றும் மனத்தின னல்லன் இவ்வ... ஆதவின்

எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விரியாது நிற்கும் பழி

என்னும் நீர்மைக்கும் இவனுக்கும் இக்காலம் நெடுந் தூரமூளது. எனின், “ஆயிரங் கண்கள் தன் மெய்யிற் காணப்பெற்றதல்லால் புரந்தரன் எவ்வழிவுற்றுன்” என்று மார்சனை மறித்துக் கேட்டிருப்பான யின், அக்கொடியோன் கூற்றிற்கு எதிர்மாற்றம் தர வாற்றுது அம்மாதுலன் நாவோ வறண்டிருக்கும். பழியஞ்சாப் பாதகர்க்குப் பதிலுரைத்தல் இம்மாநிலத்தில் இயல்வதோன்றன்று. நல்லோர் மொழிகளைத் தீயோர்தாம் தங் தீமைக்கே உரிமையாக்கிக்

கொள்வார். அந்துடப்பத்தை இராவணனிடத்தில் நன்கு காணலாம். “நீ இதுகாறும்பெற்றிருக்கின்றபெற்றுஞ்செல்வமனைத்தும் அறத்தாற்பெற்றேதேயன்றே” என்பதை இயம்பி, “மற்று, இந்திரனும் மறத்தால் அழிவுற்று ணல்லனே” என்பதையுங் காட்டினான் மார்சன். இராவணன் இச்சொற்களை மறந்திலன். ஜயிருதிங்கள் கழிந்தபின், முதற்போர் தோற்றநாள், தன் சிறையிருந்த சிதையை நண்ணி (மாயா சனகப் படலத்தில்) மோகம் முதிர்ந்த சில மொழிகள் கூசாது கூறத்துணித் காலத்து, “அறந்தரும் செல்வமன் ணீர்” என அவளை அழைப்பவ னுகின்றன. “வேள்வி தவம் அஜைய அறங்களைச் செய்தனன்றே பெற்றனைசெவம்,” என்று மார்சன் இங்குக் கேட்ட கேள்விக்குத் திங்கள் பத்துஞ் சென்றபின் அங்கு இலங்கையில், “ஆம், ஆம், அந்த அறங்கள் தரும் செல்வங்களில், அயலான் மனைவியாம் இச்சிதையும் ஒன்று” எனத் தேற்றினான்போல் தனது இயற்கைக்கிணங்கபந்தவண்ணம் இராவணன் அமைதிநாடி அவளை அழைக்கின்றன என்னல் வேண்டும். “வேண்டிய வேண்டியாங்கெய் தும் பயன் செய்தவத்திற்கு உண்மையே யாதவின் யான் விழைந்த இப்பிறன்மனையையும் எய்தல்வேண்டாவோ” என்னுங் துணிவினாலேயே, சானகியை அவன் அறந்தரு செல்வ மன்னவளாய்க் காண நேர் கின்றனன். இவ் விராவணன்போன்ற விதியில்லா மதியிலிகளைத் தெருட்டுமாறே, அறஞ்செய்து எப்திய வொன்றன் பயனுப் பீர்பங்கள் வருத்தகியலு மென்னும் நினைவை, அவைதாம் புகழிலரப் புறத்த எனவெறுத்து, மறுத்து, “அறத்தால் வருவதே இன்பம்” என வள்ளுவர் சாற்றினார். அதனை விடுத்து, இன்பத்தின்பொருட்டே அறத்தைச் செய்கவென்று அவர் அறந்தாரென்க கருதுதற்கே இராவணன் றன் கரவுடைய நெஞ்சம் இணங்குகின்றது.

நல்லதன் நன்மையைப்பற்றி மார்சன் உரைத்த வைகள் நாசமுற மொய்ம்பனும் இம்மருகற்குப் பயன்பட்ட விதம் இதுவாயின், தீயதன் தீமையை இவன் திரிக்கின்ற வண்ணமும் நல்லோர் மனத்தைத் திகைப்புறச் செய்யவல்லது. “அகவிகை பொற்பால் அழிவுற்றுர் இந்திரனைப்பார் எத்தனையோர் தாழ் வற்றூர்” என மார்சன் இங்குத் தன்னைக் கேட்டதை நினைவில் வைத்துக்கொண்டு, அங்கு அவ்வசோக வனத்திருந்த “சிதையை அறந்தரு செல்வமன்ணீர்” என அழைத்த இவன் மீண்டும் அவளை நோக்கி, அந்தர முணரின் மேனை எகிலிகை யென்பாள் காதல் இந்திர னுரத்தை நல்கி பெய்தன ஸிமுக்குற் றளோ மந்திரமில்லை வேறேர் மருந்தில்லை மைய னேய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வா யமுதலா லமுதச் சொல்

[எல்]

[அமுதம் போன்ற சொற்களையுடையவளே, காம நோய்க்கு, உன் அழிய குமுதம்போன்ற வாயிலிருந்து ஊறுகின்ற அமிர்தம் அன்றி வேறேர் மருங்கில்லை, மந்திரமும் இல்லை. முடிவாகக் கூறுவிட்தது, பண்ணடநாள் அகவிகைகள்பவள் காதலுடையஇந்திரனுடைய மார்பை அளப்பரிய ஆசையுடன் சேர்ந்தாள். அதனால் அவள் எதேனும் இமுக்கு உற்றுளோ - இல்லையே] - (நல்கல்-ஆசைப் பெருக்கம் அடைதல்).

எனக் கழுறிக் காட்டுகின்றன். தன்பால் வந்த இந்தி ரனைஆசைபெருகளய்தித்தமுவினாள் அகவிகைன்று கூறுவதற்கு இராவணன் அவள் சரிதையை வான்மீ

கத்தினின்று தெரிந்துகொண்டவனு யிருத்தல்வேண் டும். அந்தாவினுள் அவள், “மதிஞ்சகார தூர்மேதா தேவராஜ குதூகலாத்” என முனிவரால் வசையுண் பதற்குரியளாய் நின்று, “ஸாரச்ரேஷ்டம் க்ருதார்த் தே நாந்த ராத்மனம்” என வாசவணைப் பள்ளிக்கு வரவேற்றுப் பின், “க்ருதார்த்தாஸ்மி ஸாரச்ரேஷ்ட கச்சீகர மித ப்ரபோ” எனப் பரிந்தனுப்பிய பரிசிற்கே, இங்கு இராவணன், “அகவிகை யென்பாள் காதல் இந்திரன் உரத்தை நல்கி யெய்தினாள்” எனச் சாற்றிய பழிபடு முறைமை இயைவதாகும். மற்று, கம்பரது காட்சியின்படி, அம் மாதவப் பண்ணியின் மனக் குறிப்பும் குற்றமும் எவ்வாரூயினும், கோசிக னைய முனிவரால், “நெஞ்சினால் பிழைப்பிலாதாள்” என்று பேசுதற்குரியவளாயிருக்க, அன்னதனைச்சார் ந்து இசைக்கவேண்டிய இத்தமிழ் இராவணன், சோரா நாயகனை அவள் நயந்து சேர்ந்தனள் எனப்பகர்வது, தான் புரிவதற்கு நயந்துநிற்கு மொரு மாபெரும் பாத கத்தின்பால் சிதையைப் துணிவுறுத்தித் தூண்டுதற் கமைந்த பொய்யாயிருப்பினும் புதுமையன்று. ஆயி னும், இச்செவ்வியில் ஆராயக்கிடப்பது அதுவன்றி, மார்சன் தனக்குரைத்தவொன்றைத்தன் புல்லியமனத் தின்விழைவிற்குத் தக்கபடி இராவணன்மாற்றிக் கொண்டதோர் தன்மையேயாம். அகவிகையின் பொற்பின து நல்ததினை இந்திரன் உண்டன என்றே இவ்விராவணன் உணர்ந்தானன் றி அதனால் அவன் அழிவுற்றப்படி யொன்றும் இவனுக்குத் தோன் றியதில்லை. அதுகிடக்க, தீயதன் தீமைக்கு உதாரணமாக இந்திரனை மார்சன் எடுத்துக் காட்டுவானனின், இராவணன், தீயதாற் றிமையில்லை எனப்பதற் குதாரணமாக அவ்வகவி கையைச் சிதைக்கு எடுத்துக்காட்டுங் கொள்கை இவ் வரக்கணைய கயமைமிகு கொடியோர்க்கே ஏற் புடைத்தாகும். இங்குமார்சன் உரைத்த பாசரத்தின் நினைவினாலே அங்கு இராவணன் அப்பாசரம் உரைத் தனன் என்பதற்கு “அந்தர, இந்திர, மந்திர,” என மூன்று எதுகைச்சொற்கள் இவ்விரண்டு பாசரங்க ரைக்கும் பொதுவாயிருப்பது சான்றூதல் கூடும்,

நல்லதன் நல்தையும் தீயதன் தீமையும் இவ் வண்ணம் எடுத்துக்காட்டி மார்சன் முதுக்குறைவு பேசினாலும், இராவணன் அவைகளை ஏற்றுக் கொண்ட பரிசு அவள் பழியுடை முகங்கள் பத்தி னுள் னிலைனும் தோன் றியதில்லையாக, இனி அற த்தின் திறத்தினை உரைப்பது விடுத்து, “அறத்திற்கு அஞ்சலையேனும் அண்ணல் இராமன் திறத்திற்கேனும் நீ அஞ்சதல் வேண்டும்” என்று மேலும் பகர்வான், செய்தா பேனுங் தீவினை போடும் பழியல்லால் எய்தா தெய்தா தெய்தினி ராம னுலகின்றன் வைதா என்ன வாரிகள் கொண்டும் வழியோடும் கொய்தானன்றே கொற்ற முடித்துன் குழுவெல்லாம்

[இக்காரியத்தை நீ செய்யப் புகுவாயாயினும், பாவ மும் பழியும் வருமேயல்லாமல் உன் ஆசை நிறைவே றுது. நீ அங்குச் செல்வாயாயின், உலகத்தைப் படைத்த பிரம்மன் இட்ட சாபம் போன்று தவரூத பாணங்கள் கொண்டு இராமன், உனது வழிசத்துடனே உன் கூட்டத்தையெல்லாம் வலிமையழித்து உன்னைத் தொலைத்து விடுவான்; சிச்சயம்]

இதனையும் மறுத்து இராவணன் பத்துச் சிரங்க ரூம் அசைந்தனபோலும்.

என்று வென்னே பெண்ணாலை பேஞ் கரணன்பா
னின்று ஸீக்கு மேலுள ஜென் அல் நிலையம்மா

தன்று ஸீக்குற் றூரோடு மாளத் தனுவொன்றுற்
கொன்றுன் முற்றுங் கொல்ல மனத்திற் குறிகொ
[ண்டான்]

[நான் என்ன சொன்னாலும் ஏனோ நீ அதனை மதிக்க
மாட்டே ஜென்கின்றுப் பூயோ! உன் சைனியத்தை
விட அதிகம் உடையவன் என்ற நிலையில் இருங்க கரன்
என்பவன், தன் சைனியத்திலிருக்குங் தகுதிவாய்ந்த
வீரர்களோடு மானும்படி வில்லுன்றுல் கொன்றவனுகிய
இராமன் அரக்கர் இனம் முழுவதையுங் கொல்ல மனத்
திற் கருதியிருக்கின்றன்]

வெய்யோர் யாரே ஹீர
விராதன் ரஹீவெய்யோர்
ஜூயோ போனு னம்பொடு
மும்பாக் கவனென்று
ஹயார் யாரே நம்மி
ஜெனக்கொன் டெர்தோறு
கையா னின்றே ணீபி
துரைத்து நவிவாயோ.

[கொடியவர்களில், வீரவிராதனாவு கொடியவர் யார்
இருக்கின்றனர்! ஜூயோ, அவனும் இராமனது அம்பினால்
மேலுலகம் சேர்ந்துவிட்டான் என்றால், நம்மில் இராம
பாணத்திற்குத் தப்பிப்பிழைக்கவல்லர் யாருளர்என்பதை
நினைக்கும்போதெல்லாம் மனங் தளர்கின்றேன். நீ இவ்
வார்த்தைகளைச் சொல்லி மேலும் என்னை வருத்துவா
யோ]

மாண்டார் மாண்டார் நீயினி
மாள்வார் தொழில்செய்ய
வேண்டா வேண்டா செய்கெனி
நுய்வான் விதியுண்டோ
ஆண்டா ராண்டா ரெத்தனை
யென்கோ வற்னோன்று
ஈண்டா ரீண்டார் னின்றவ
ரெல்லா மிலரன்றே

[இறங்கவர் இறங்கனர். நீயும் இனிச் சாகின்றவர்கள்
செய்யுக் கொழில் செய்யவேண்டா. செய்யத்தான் செய்
வேன் என்றால் அது செய்து பிழைக்கவல்ல விதிதான்
உள்தோ! ஒருவர்பின் ஒருவராய் ஆண்டு ஆண்டு அழிந்த
வர்க்கத்தைபேர் என்பேன். தருமத்தைக் காக்கக்கருதாத
வர் ஆக்கம் அடையாட்டார்; இவ்வுகிலே நிலைபெற்றி
ருங்கவர் யார், எல்லாரும் இல்லாமற் போனவர்களே -
ஆதவின் மறுமை ஒன்று உண்டென்பதையும் நினைக்க
வேண்டாவோ]

எம்பிக் கும் மென் னன்னை தனக்கு மிறுதிக்கோ
ரம்புயக் கும்போர் வில்லி தனுக்கு மயனிற்குங்
தம்பிக் குந்ம் மாண்மை தவிர்ந்தே சயனிற்குங்
கம்பிக் கும்மென் னாஞ்சவெனன்றேகவல்கின்றேன்

[என் தம்பியாகிய சுபாகுவக்கும் என்தாயாகியதாட
கைக்கும் இறுதி உண்டாம்படி ஒப்பற்ற பாணத்தைச்
செலுத்திய போர்வல்ல வில்லுடைய இராமனுக்கும்
அவன் பக்கத்தில் நிற்கும் தம்பி இலக்குவனுக்கும், சம்
ஆண்மை அழிந்து அவர்களுக்கே வெற்றி நிலைநிற்கும்.
அத்தன்மையன் இராமன் என்றே நாஞ்குகின்ற என்
மனத்தில் கவலைப்படுகின்றேன்]

நின்றுஞ் சென்றும் வாழ்வன
யாவுங் நிலையாவால்
பொன்றும் மென்றும் மெய்ம்மை
புணர்ந்தாம் புலையாடற்
கொன்றும் முன்னை யென்னுரை
கொள்ளா யுயர்செல்வத்

தென்றும் மென்றும் வைகுதி
யையா வினியென்றுஞ்

[இருக்கின்ற சாரசரப் பொருள்கள் யாவும் நிலைப்
பதின்றி எப்பொழுதும் அழிந்துவிடும் என்ற உண்மை
யை அறிந்துளோம். ஆகையால், ஜூனே, நீ இழிவுடைய
தொழில் செய்வதற்கும் சிறிதும் எண்ணுமைல், உன் சிறங்த
செல்வத்திலே என்றும் நிலைத்து வாழ்வாய் - என்றுன்
மார்சன்]

இவ்வண்ணாம், நன்மையாலன்றி இன்பமில தென்
றம் தீமையாற் றுன்பமே புகுமென்றும், இவ்விர
ண்டையும் மதியாமல் இராவணன் பிறன்மைனை வெள
வப்புகுந்தானேனும் அண்ணல் இராகவன்றன் வில்
விற் கெதிர் நிற்க ஆற்றுனென்றும் மார்சன் பகர்க்
தவை யெனைத்துங்கேட்ட இராவணன், முன்னைய
இரண்டின் உண்மையை மறுத்துரைக்க நினைப்பதின்
நியே, தன்னென்றுமிடலின்தனிப்பெருந் தன்மையைச்
சாற்றி யாவரையுங் தான் வெல்ல வல்லனென்பதற்
சூச் சான்று பகர்வதே போதுமெனக்கருதி,
கங்கைசனட வைத்தவ னெடுங்கயிலை வெற்போ
ரங்கையி னெடுத்தவென தாடெடுமின் மணித்தோ
வின்கொர்மனி தற்கெளிய வென்றை யெனத்தன்
வெங்கணை ரிப்புருவ மீதுற விடைத்தான்.

[கங்காந்தியைச் சுடையில் தரித்த சிவப்ரானுடன்
கைலைமலையை ஒரு உள்ளக்கையில் எடுத்த எனது
வெற்றி பொருந்திய அழிய மணிபோன்ற தோன் இப்
பொழுது ஒருமரிதனுக்கு இளைத்துத் தோற்கும் என்று
சொன்னும் நீ! என்ற கூறித் தன் கொடிய கண்கள் தீப்
போல் ஏரியும், புகுங்கள் கெறித்து கெற்றியின்மேல்
ஏறவும், கோபக்கொண்டான்]

கைலையைக் கையாற் பெயர்த்த பெருமையைப்
பகர்வதற் கிவ்வரக்கன் சோர்வதில்லை. இவ்வண்ணம்,
செயற்கியிச் சில செய்த பெரியாய்த் தம்மைப்
பேசிக்கொள்பவர் இராவணனன்றியும் எங்கும் எஞ்கு
ஞான்றும் பலரூளர். “அதனைச் செய்த எனக்கு
இவ்விராமமை வெல்லல் அரியதாகுமோ” என்று
மார்சனை வெகுள்வானுயினும், எதிர்த்துப் பொரு
தவின்றியே, வஞ்சளையால் சிதையை வெளவுதற்கு
முயல்வதன் காரணம் என்னெனும் வினாவிற்கு அவ
னுரைக்கும் பொய்விடைகள் வேறு வேறு.

இராமனைப் புகழ்வதில் தன் வீரமன்றியும் மான
மும் பழுதற்றதென வெகுண்டனும் மீண்டிம்,
நிகழ்ந்ததை நினைத்திலையெனஞ்சினிலை யஞ்சா
திகழ்ந்தனை யெனக்கிளைய நங்கைமுக மெங்கு
மகழ்ந்தனைய தொப்புற வழைத்தவரை யையா
புகழ்ந்தனை தனிப்பிழைப்பாறுத்தனைனிதென்றன்.

[நடங்கதை நினைத்து நீ பேசுவில்லை; என் மனம் இருக்கின்ற நிலைகளுடு அஞ்சாமல் நீ இகழ்ந்தாய். என் தங்கை குர்ப்பணகையினுடையமுகம் முழுவதும் தோண்டியது போலச் செய்தவர்களைப் புகழ்ந்து பேசினும். எனினும், பெரியதேனும் இந்த ஒரு குற்றத்தைப் பொறுத்தேன் - என்று கூறினான்.]

தன்வீரத்தைப் பற்றிப் பகர்ந்தது போன்றே மான
த்தைக் குறித்துக் கூறும் இதுவும் பொய்யே. முன்னரே இவன்,
“தங்கை மூக்கினைக் கழிந்து நின்றனுன் உரைனையும் மறந்தான்,
ஆதலால் மார்சனை மறந்தான், உற்ற பழியையும் மறந்தான்,
ஆதலால் மார்சனை மறந்தான் மட்குதற்குப் பகர்ந்த மொழி
களை யொழிய இவை, பழியினைத் துடைக்கப் பேசு
யவைகள்லல். சிதையைத் தனக்குத் தருதற்கோர்
காரணமாய் அறுந்து வீழ்ந்த அத்தங்கையின் மூக்கிற்கு இப்பொழுதிவென் நன்றியுடையவனு மிருத்தலே தக்கதாம்.

நம்மாழ்வார் வைபவம்

திருவாய்மொழி

4-ம் பத்து 10-ம் தசகம்

[334-வது பக்கத் தொடர்ச்சி]

8-ம் பாகரம்.

ஏக்கடி மையினுற் றன்னீக் கண்ட
மார்க்கண் டேயனவளை
நக்கபி ரானன் றய்யக் கொண்டது
நாரா யணனருளே
கொக்க லர்தடங் தாழை வேலித்
திருக்குரு கூரதனுன்
மிக்கவா திப்பிரா னிற்க மற்றெத்
தெய்வம் விளம்புதிரே.

போழிப்புரை:—திகம்பரனுன உருத்திரனை யாச்சர வித்தன்றோமார்க்கண்டேயன் தன்மனேரதத்தின்படிச் சிரஞ்சீவியாயிருப்பதைப்பெற்றது? அவன் மிருத்தியுபாதையினின்றும் விடுவிக்கப்பட்டது? நாராயணன் திருவருளாலும் பிரஸாதத்தாலும் இது நிகழ்ந்தது என்பது புராண சித்தம். இவ்விஷயத்தில் ஸ்ரீருத்திரன் புருஷாகாரம் மாத்திரமே. ஆதலால் இப்படிச் சர்வேசரனுன நாராயணை ஒழிய மற்றநந்தத் தெய்வத்தைக் கொண்டாடுகின்றீர்கள், ஜனங்களே!

தூரிப்பு:—விளம்பு - சொல் - அதாவது ஈசவர வென்று சொல்வதுமாத்திரமல்லாமல் பூஜை வழி பாடுகளையுங்கூடக் குறிக்கின்றது. மார்க்கண்டேயன் உபாக்கியானத்தைதுத்து-மோகஷம்கொடுக்கிறவர் நாராயணதேவனுயிருக்கலாம்; இதரப் பிரயோஜனங்களுக்கு மற்ற இஷ்ட தேவதையை யாசிக்கலாகாதோ என்ற சங்கைக்கு இப்பாகரம் விடை கூறுவதாகக் கொள்ளவேண்டும்.

—

9-ம் டாகரம்

விளம்பு மாறு சமய முமலை
யாகியும் மற்றுந்தன்பா
லளந்து காண்டற் கரிய னுகிய
வாதிப் பிரானமரும்
வளங்கொள் பண்ணை சூழ்ந்தமு காய
திருக்குரு கூரதனை
உளங்கொள் நூனத்து வைம்மி னும்மை
யுப்யக்கொண்டு போகுறிலே.

உரை:—விளம்பும் ஆறுசமயமும்-பிரசித்தி பெற்ற ஷண்மதங்களும், அவையாகி-பகவானல்சிறஞ்சிக்கப் பட்டதே. சென்ற 6-ம் பாகரத்தில் இதன் தர்ம நிய தியைப்பற்றி ஆழ்வார் அருளிச் செய்ததை அங்குக் கண்டு கொள்க. மற்றும் - தவிர, தன்பால் அளந்து காண்டற்கு அரிய-அவனது சுவரூப நற்குண ஐசுவரி யங்களை அளவிடக் கூடாதபடியாயிருக்கின்ற, ஆகிப் பிரான் வளங்கொண்ட திருக்குருகூரதனை, உம்மை உப்யக்கொண்டு - நீங்கள் நல்வழி நன்னெறி அடைக்கு தேறவேண்டுமானால், - உளங்கொள் நூனத்து-உங்கள் மனதில் ஆழ்ந்த பக்கியுக்தராய், வைமின்-ஸ்திரமாக வையுங்கோள். “அல்பமதங்களைச் சாராம ஹம், அல்பதேவதைக்களைப் பூஜியாமலும்நாராயணை அடையுங்கோள்” என்பது தாத்பரியம்.

10-ம் பாகரம்.

உறவ தாவ தெத்தேவு மெவ்வுல
கங்கனும் மற்றுந்தன்பான்
மறுவின் மூர்த்தி யோடொத் தித்தனையு
நின்றவன் னம்நிற்கவே
செறுவிற் செங்கெற் கரும்போ டோங்கு
திருக்குரு கூரதனுட்
குறிய மானுநு வாகிப் னீர்கூடக்
கூத்தனுக் காட்செய்வீத.

உரை:—எத்தேவும் - எல்லாத் தெய்வங்களும், மற்றும் - கூறுத மற்றவைகளும், தன் பால் - தன் னிடத்திலே அதவாது தன் சுவரூபத்திலே, மூர்த்தி யோடு - திவ்விய மங்கள விக்கிரஹம் பகவானுக்கு எப்படி அஸாதாரணமோ அப்படிப்போல், ஒத்து - அவனுக்குஅசாதாரண உரித்தாய் அவனுஞ்செனக்கு, மறுவில் - சூறைவில்லாமல் உட்பட்டு, இத்தனையும் நின்றவன்னை நிற்கவே - குறியழியாமல் பண்டிருப்பதுபோல் இருக்கையில், செறுவில் - நல் னிலத்திலே, செங்கெல் கரும்போடு ஒங்கும் திருக்குருகூரதனுள், குறிய மாண் உருவாகி - வாமனுவதாரம் எடுத்து, னீர்கூடக்கூத்தனுக்கு-பசலால் எல்லாக் காலத்திலும் குடக்கூத்தை உலகத்தார் மெச்சிய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு, ஆள் செயவதே - பரம பத்திலும் இங்கு இருக்கையிலும் கைங்கிரியஞ்செய்வதே, உறவுது ஆவது-உசிதமான காரியம்.

கருத்து:—எல்லாத் தெய்வங்களும் எல்லா உலகங்களும் எல்லாச் சிருஷ்டிகளும் பகவானது சுவயருப்போல் அவனுக்கே உரித்தென்ற விசவாஸத் துடன் அவனுக்கு ஆள் செய்வதுடத்தமானகாரியம்.

—

11-ம் பாகரம்.

ஆட்செய் தாதிப் பிரானைச் சேர்ந்தவன்
வண்குரு கூர்ந்கரா
நடக் மழ்மகிழ் மாலை மார்பினன்
மாறன் சடகோபன்
வேட்கையாற் சொன்ன பாட லாயிரத்
துளிப்பத் தும்வல்லார்
மீட்சி யின்றி வைகுந்த மாநகர்
மற்று கையதுவே.

பதக்குறிப்பு:—வேட்கையால்-பகவானிடத்துள்ள பக்கியால், நாள்கமழ் - புதிய வாசனை வீசும், மீட்சியின்றி - ஜந்மமாகிற புனராவர்த்தி இல்லாமல், வல்லார்க்கு இப்பத்து வைகுந்தமாநகர் கொடுக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும்; மற்று கையதுவே - இதில் அபேகை இன்றி வைகுண்டமே மீட்சியின்றி வேண்டுமென்றால், மற்று, அது - அந்த வைகுண்டமே, கையதுவே-கையிலிருப்பது போல - அதாவது கர்ஸ்தம் என்ற தாத்பரியம்.

விசேஷக் குறிப்பு:—மேல் உரையிட்டு முடிந்த நான்கு பத்துக்களாலும் என்ன என்ன விடையங்கள் சொல்லிமுடிவுபெற்றவென்றுவிசாரித்துப் பிறகு-ம் பத்து என்ன என்ன பகவத் குணங்களை எடுத்துக் கூறப்போகிறதென்று எடுத்துக்காட்டப் புகலாம்..

ஸர்வ கல்வியாண குணங்களும்நிறைந்து பொருந்திய ஸ்ரீபதியே ஸேவிக்க யோக்கியனென்றும் அவனை அடைவதற்கு அவனே உபாயம், அதாவது அவனே சாதன பூதனென்றும், எவனை (மனிதனையோ தேவதையோ) பகவான் வரித்துக் கூவிக்கொள்கின் ரூனே அவனே பகவானை யடையப் பிராப்தனென் றும் திருவாய்மொழியால் ஆழ்வார் ஸ்தாபிக்கிறார். இதுவே உபநிஷத்துக்களின் தாத்பரியமும் ஆம். வியாஸபகவான் பிரம்மஸுத்திரத்தில் அறுதியிட்ட படி ஆழ்வாரும் முதல் பத்தில் பகவான் ஸேவியனை உபாயமாகிற ஜகத் காரணனுகிய பரம்பொருளென் றும், இரண்டாம் பத்தில் இவ்வண்ணம் ஸேவை செய்வதால் அவனே அடைப்புப் பொருளாகிய அதிமனேஹரமான இஷ்டப் பிராப்பியனென்றும், மூன்றும் பத்தில் இப்படி உபாயமாயும் உபேயமாயு முள்ளவன் திவ்வியமங்கள் ஆந்தருபமான விக்கரக வடிவுடைய ரூபனென்றும் சொல்லி முடித்தார். சென்ற நாலாம் பத்தில், பகவானது உபேயத்துவத் தை ஸ்தாபித்து ஸர்வபோக்கியனென்று இரண்டாம் பத்தில் சொன்ன முக்கிய அபிப்பிராயத்தை ஸ்திரப் படுத்திப் பேசுகிறார். இந்த நாலாம் பத்தில் முதல் தச கத்தில் நித்திய ஜூசுவரியமுள்ளவன் பகவானென் றும் மேல்படி ஜூசுவரியம் முதலான புருஷார்த்தங்கள் அஸ்திரமென்றும் உபதேசிக்கையால் பகவானே ஸ்திர புருஷார்த்தமென்று கற்பிக்கிறார். 2-ம் தசகத் தில் திருவாழி திருச்சங்கு முதலான திவ்வி பூஷண ந்களால் அலங்கரிக்கப்பட்ட பகவான் நிர்வதிய தே ஜோ விசிஷ்டனென்றும் நிர்வதிக்க கல்வியாண குண விசிஷ்டனென்றும் நிர்வதிக்க சுவரூபனென்றும் வெகு ரமணீயமான போக்கியனென்றும் அருளிச் செய்தார். 3-ம் தசகத்தில் ஆச்சிரத்களோடு பகவான் ஒரு நீராக கலக்கின்றவனென்றும் அவர்களின் ஆத்ம ஆத்மீயங்களை அவனது ஸௌலப்பிய குணத்தாலே தனதாகவே ஏற்றுச் சந்தோஷிக்கின்ற னென்றும்

உரைத்தார். 4-ம் தசகத்தில் பக்தர்கள் அவனைவிட்டு அகன்றுல் அந்நியோந்நியமாயுள்ள சினைகத்தாலே அவர்களுக்கு விரலூதைசையில் துயர்பாடுகளை விளை விக்கின்றுள்ளன் றும் அருளிச்செய்தார். 5-ம் தசகத்தில் எம்பெருமான் ஆச்சிரிதருக்குத் தன்னைக்காட்டிக்கொடு ததுத் தன் ஸ்துதி கீர்த்தனைகளில் நினைவுண்டாக்கி அவர்களைக் கிருதார்த்தனைக்கினுளென்கிறார். அடுத்த 6-ம் தசகத்தில் விரலூவஸ்தையில் அவனே பக்தர்க களின் நோய்க்கு மருந்தென்றும், அவனது திருத் துழாயும் தன் அடியார் பாததூவிடுமே நன்றேயைத் தீர்க்குமென்றும் உபதேசித்தருளினார். 7-ம் தசகத் தில், பிரளயத்திலும்உலகங்களை ஸ்தலாம் இரக்கிப்பவ னென்றும் நிரவதிக தேஜஸூ உடையவனென்றும் சுவா நுபவமாகிய திவ்விய ஆநந்தத்தைக் கொடுப்பவ னென்றும் ஸ்தலாச் சீரங்களிலும் உட்பிரவேசித்து நடத்துபவனென்றும் ஸ்தலாவற்றிற்கும் நிருபாதிக சுகிருதன் என்றும் அனேக கல்வியாண குணங்களால் பிரகாசிக்கின்ற அவன் பக்தியோகத்தால் அடைய யோக்கியனென்றும், தனக்குத் தக்க சிற்கில் ஞான பக்தியோகங்களால் ஸாதிக்க வஸ்தாதவனுயிருக்கிற னென்றும் இன்னதாராகின்றார். அடுத்த தசகத்தில், பகவானையேகவர்துகொண்டு காலம் போக்காத நாள் கள் ஆச்சிரிதருக்குப் பிரயோஜனமில்லை னன்றும் அரு ளிச் செய்கின்றார். ஒன்பதாம்தசகத்தில் பக்தர்களுக்குப் பகவான் நிரத்திய புருஷார்த்த ரூபனை யிருப்பா னென்றும் பக்தர்கள் மனதுக்கு இஷ்ட பலப் பிரத னென்றும் உபதேசித்தார். கடைசி தசகத்தில் சர்வ தேவதா ஸார்வபெளமனென்றும் ஆகையால் இந்நாலாம்பத்தில் எம்பெருமான் தானே பக்தர்களுக்கு அந்த ஸ்திரரூப பலனென்று தலைக்கட்டுகிறார். மேல் ஜூந்தாம் பத்தில், முதல் பத்தில் ஆரம்பமான உபாயத்துவத்தையே தொடர்ந்து ஸேவியத்துவத் தைத் திடப்படுத்துகிறார். மேல் பத்துக்களும் பக வானது ஸேவியத்துவத்தையே பேசுகின்றன.

யாப்பிலக்கணம்

[328-வது பக்கத் தொடர்ச்சி]

செய்யுள்—கலிப்பா

(தாழ்வை)

முன்னிதழில் தரவு கொச்சகக் கலிப்பா, தரவினைக் கொச்சகக் கலிப்பா, சிங்றுழிசைக் கொச்சகக் கலிப்பான்பவற்றப்பற்றிக் கற்றோம்; இவ்விதழில் நிறுத்த முறையே பங்றுழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்பவற்றைப் பற்றிக் கற்போம்:

7. பங்றுழிசைக் கொச்சகக் கலிப்பா:—ஒரு தர வும், மூன்றின் மிக்க பல தாழிசையும், தனிச்சொல் லும், சுரிதகமும் முறையே கொண்டு முடிவது பங்று ழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். (பல+தா ழிசை=பங்றுழிசை)

பங்றுழிசைக் கொச்சகக் கலிப்பா

(தரவு)

தண்மதியேர்முகத்தாளைத்தனையிடத்து நனிகண்டாங் குண்மதியு முடைநிறையு முடன் றளர முன்னட்கண் கண்மதியைப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்த்து பெண்மதியின் மகிழ்ந்தனின் பேரருஞும் பிற்தாமோ

இளஙலம் இவள்ளாட இரும்பொருட்குப் பிரிவாயேல் தளஙல முகைவெண்பல் தாழ்குழல் தளர்வாளோ? தகைஙலம் இவள்ளாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல் வகைஙலம் இவள்ளாட வருந்தியில் இருப்பாளோ? அனிசலம் இவள்ளாட அரும்பொருட்குப் பிரிவாயேல் மனிசல மகிழ்மேனி மாசோடு மடிவாளோ? நாம்பிரியேம் இனியென்ற கற்றுதலைப் பிரிவாயேல் ஓம்பிரியோ எனவுரைத்த உயர்மொழியும் பழுதாமோ? துன்றளித்த திரள்தோளாய் கொய்புனத்திற் கடியநாள் அன்றளித்த அருண்மொழியால் அருளுவதும் அருளாமோ சில்பகலும் ஊடியக்கால் சிலம்பொலிச்சீ றடிபரவிப் பல்பகலும் தலையளித்த பணிமொழியும் பழுதாமோ?

(தனிச்சொல்)

எனவாங்கு,

(சுரிதகம்)

அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும் பெரும்பெறல் அரியன வெறுக்கையும் அற்றே.

விழுமிய தறிமதி யற்வாங்
கெழுமிய காதலில் தரும்பொருள் சிறிதே.”

8. மயங்கிசைக் கோச்சக்க் கலிப்பா:—இரண்டு தரவும், ஆறு தாழிசையும், அராகமும், மீண்டும் ஆறு தாழிசையும், அம்போதரங்கமும், தனிச் சொல்லும், சரிதகமும் கொண்டு முடிவது மயங்கி சைக் கோச்சக்க் கலிப்பா எனப்படும்.

குறிப்பு:—இது மேற்கூறிய உறுப்பிற் சிற்சில பிற்முன்தும், உற்முன்தும், குறைந்தும், மிக்கும் மயங்கி வருதலின் மயங்கிசைக் கொச்சக்க் கலிப்பா எனப் பட்டது. இதனை ஒருபோகு எனும் பெயரால் வழங்கு தலும் உண்டு. இது கலம்பகம் என்னும் பிரபந்தத் திற்கு முதல் உறுப்பாக அமையும் என அறிக்.

மயங்கிசைக் கோச்சக்க் கலிப்பா
(தரவு)

மணிக்கீர் நெடுமுடி மாயவனுங் தம்முனும்போன்
றணிக்கீர் நெடுங்கடலுங் கானலுங் தோன்றுமால்
ஞரைவிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்னம்
இரைநயந் திரைகூரும் ஏமஞ்சார் துறைவகேள் :
மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
கடலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும்
விழுமியோர் வெகுனிபோல் வேலாழி இறக்கலா
தெழுமுந்ஸிர் பரங்தோங்கும் ஏமஞ்சார் துறைவகேள்:

(தாழிசை)

கோடிபுரையு நுழைநுசப்பில்
குழமுக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழுந்த தோள்கண்டும்
துறவலைன என்றியால்.

கண்கவரு மணிப்பைப்புண்
கயில்கவைய சிறுபுறத்தோள்
தெண்பனிசீர் உகக்கண்டும்
தெரியலைன என்றியால்.

நீர்பூத்த நிறையிதழுக்கண்
நின்றெருசிந்த புருவத்தோள்
பீர்பூத்த நுதல்கண்டும்
பிரியலைன என்றியால்.

கனைவரல்யாற் றிருக்கரபோல்
கைநில்லா துண்ணெகிழுந்து
நினையுமென் நிலைகண்டும்
நீங்கலைன என்றியால்.

வீழ்ச்சடின் நெய்யேபோல்
விழுமநோய் பொறுக்கலாத்
தாழுமென் நிலைகண்டும்
தாங்கலைன என்றியால்.

கலங்கவிழுந்த நாய்கன்போல்
களைதுணை பிறிதின் றிப்
புலம்புமென் நிலைகண்டும்
போகலைன என்றியால்.

(தனிச்சொல்)

அதனால்,

(அராகம்)

அடும்பயில் இறும்பின் நெடும்பணை மிசைதொறும்
கொடும்புற மடலிடை ஒடிங்கின குருகு.
சேவிதரு செருவிடை எறிதொழில் இளையவர்
நெறிதரு புரவியின் மறிதருங் திமில்.
அரசுடை நிரைபடை விரைசெறி முரசென
நுரைதரு திரையொடு கரைபொருங் கடல்.
அலங்கொளிர் அவிர்ச்சடர் இலங்கொளிமலர் தொறும்
கலங்கதறி காலொடும் புலம்பின பொழில்.

(தாழிசை)

விடாஅது கழலுமென் வெள்வளைாயுங் தவிர்ப்பாய்மன்
கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ?
ஓல்லாது கழலுமென் ஓளிவளைாயுங் தவிர்ப்பாய்மன்
நில்லாது பெருகுமென் நெஞ்சமு நிறுப்பாயோ?
தாங்காது கழலுமென் தகைவளைாயுங் தவிர்ப்பாய்மன்
நீங்காது பெருகுமென் நெஞ்சமு நிறுப்பாயோ?
மதவாத அன்பினேன் மனநிற்கு மாறுரையாய்;
துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்.
காதலார் மார்பன்றிக் காமக்கு மருங்துரையாய்
ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்.
இனைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருங்துரையாய்;
துனைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்.

(தனிச்சொல்)

எனவாங்கு,

(அம்போதறங்கம்)

பகைபோன் றதுதுறை.	தகைபிழுந் ததுதோள்.
பரிவா யினகுறி.	தலைசிறந் ததுதயர்.
நகைபிழுந் ததுமுகம்.	புகைபரந் ததுமெய். [யிர் நனிநா னீற்றுளாம்.
	போறையாயிற் ரென்னு

(தனிச்சொல்)

அதனால்,

(கரிதகம்)

இனையது நினையால் அனையது பொழுதால்
இனையல் வாழி தோழி துணைவரல்
பனியொடு கழிக உண்கண்
என்னெடு கழிகவித் துண்ணிய நோயே.”

எ மா ந் க த த் தி வ ர ச ன்

ஸ்ரீமான் T. N. சேஷாகல ஐயர் B.A., B.L.,

எழுதிய வேரார்

செந்தமிழ்க்காதை.

கலாநிலயம், வேலாளர் வீதி, புரசைபாக்கம், சென்னை. விலை ரூ. 1—4—0

வாலி வருத

[327-வது பக்கத் தொடர்ச்சி]

வாலி வதார்ஹனு இல்லீயா என்ற ககவியை முதலில் எடுத்து ஆராய்வோம். வாலியைக் கேவலம் வானரம் என்று சொல்ல ஒருவரும் முன்னுக்கு வரமாட்டார்கள். அவன் இந்திரன் குமாரன் என்று மதித்தும் கூறப்பட்டிருக்கிறது. இவன் ஏனைய ஜாதி வானரங்களைப்போலாது பேசவும் வல்லன், இராஜ யத்தை ஆளவும் வல்லன். தருமா தரும ஞானத்தில் கைதேர்ந்தவன். நல்ல விவேகி. கொடிய தபச்கள் பற்பல செய்து அசாதாரணமான உயர்ந்த வரங்கள் படைத்தவன். “பஞ்சின் மெல்லடியாள் பாகன் பாதுக மல்லாது யாதும் அஞ்சலித்தறியா” பரமேகாந்தி. கல்வி கேள்விகளால் நிறைந்த ஞானத்துடன் பெருமாந்தன் வாதாடவல்ல சொல்திறம் படைத்தவன். ஆகவே “நான் படைத்த சீரம்பற்றி வானர ஜாதிப் பிரயுக்தமான செய்கைகளைக் கைக்கொண்டேன்” என்று இவன் கூறின ககவி ஒருவிதத்திலும் பொருந்தாது. தன் தம்பியின் ஸ்தீரையைப் பரிகிரகம் செய்த தற்குக் காரணம் கேட்டவிடத்து, தான் ஓர் விலங்கே யென்று பெருமாந்தன் வாதாடன சமயம் ஸ்வசாஸ்திர பாரங்கதையுடனும் “நின்ற நன்னெறி நீயறி யானெறி, யொன்று மின்மை உன் வாய்மை யுணர்த்து மால்” என்று பெருமாளே போற்றும்படியாய் இவன் தோன்றினான் என்பதையும் கவனிப்போமாயின் வாலி இக் குற்றத்தினின்றும் தப்பித்துக் கொள்வதற்குக் காட்டிய காரணங்களும் வழக்குக்களுமன் ஞே Estoppel என்னும் தோஷத்திற்கு அவைனாள் ஸாக்குகின்றன. கம்பரன் ஏனைய கவிகளால் எடுத்துக் காட்டிதல் சாத்தியமில்லாத தர்ம சாஸ்திரங்கள் கொண்டு பாவியின் ககவிகளைப் பெருமாநும் அடக்குகிறார் என்று ஏற்படுகிறது.

தம்பியின் ஸ்தீரையை இவன் பெண்டழித்தது நிற்கவேறு மூன்று குற்றங்களை வாலியின்மீது பெருமாள் பொருத்தத்துடன் ஏற்படுத்திய விவரம் முன்னரே காட்டியுள்ளேன். நிரபராதியான சுக்ரீவை விபரந்தெரிந்தும் இவன் கொல்லவுற்றது, அஞ்சலியல்தன்றும் நின்று தன் அபராதத்தைப் பொறுத்துக் காப்பாற்றும்படி சரணமடைந்த தம்பியை ஆதரியாது யமலோக மனுப்புவதாகத் துணிந்தது முதலியன இவைகளுக்கு வாலி பதில்கூறவேயில்லை என்று முன்னரே விளக்கியுள்ளேன். இக் குற்றங்களையும் தங்கள் வானர ஜாதிப் பிரயுக்தமாய் ஏற்பட்ட ஆசரணைகள் என்று சொல்ல வாலியும் துணியவில்லை. இக்குற்றங்கள் ஒவ்வொன்றும் மரணத்தண்டனைக் குரியது என்பத். ஏனைய அபராதங்களைப் பொறுத்தல் இயலுமே நும் சரணைகத சம்ரக்ஷணத்தில் தவறினவைனைக் கொல்லாது நிற்றல் பெருமாநுக்கு அஸாத்தியமாம். இவைகள் கொண்டும் வாலி வதார்ஹன் என்று கொள்ளத் தட்டில்லை.

ஆனால் முன் இவைனப்பற்றி

“பித்தராய விலங்கி நெழுக்கினைப் பேசலாமோ” என்று பெருமாளே கூறியுள்ளாரே என்பார். இது வாலியைப்பற்றிய பாசரமல்லவே. சுக்ரீவைப்பற்றிய தன்றே? ஜேஷ்ட பிராதாவான பெருமாளோ,

“நற்று தையும் நீ தனிகா யகனீ வயிற்றிற் பெற்றூடு நீயே பிறவில்லை”

என்றதைச் சத்தியலங்கல்பமாகக் கொண்ட இளைய பெருமாள், தன் தமையனுக்குக் கூற்றுவைனைக் கொனர்து குதூகவித்து நின்ற சுக்ரீவன் செய்கையில் மனம் பொருதவனுகி அவனை இழித்துக்கூறி இவன் நம்பிக்கைக் குரியனல்லன் என்று சித்தாந்தஞ்சு செய்யும் அவனுக்கு இராமன் சமாதானம் கூறின விபரம் இது. இராஜ்ய தந்திரத்தில் வல்லவனுண் பெருமாள் தன்னுடன் இளைய பெருமாளையும் இணக்கிக் கொள்வதற்காக Diplomatic ஆக எடுத்துரைத்த பாசரம். உயர்தரமானிடப் பிறவியில் ஒரே தாய் வயிற்றிற் ரேன்றும் சகோதரர்களுக்குள் மனமொத்தி குப்பதைக் காணும் ஆசை அவ்விதமிருந்தால் “நப்பிராதாபரதோபம: என்று ஸ்வியும் கொண்டாடும்படியாய்ப் “பரதன் பெரிதுத்தம் னதலுண்டோ” என்று உலகவியல்பைக் கூறி, இது இவ்வாறு கூறுக்கவும் வானர இனத்தில் தோன்றிய இச் சுக்ரீவனிடம், “Ideal” சகோதரர்களுக்குள் நீ எதிர்பார்க்கும் மனப்பாங்கு அமைவது எவ்விதம் என்று காலமும் இடமும் அறிந்து பெருமாள் கூறினுரென்க. இதைத் தான் விழிவண்ணடைக்கலப் படலத்திலே,

“தகைப்புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள்

தமையரிவர் தாமே யன்றே மிகைப்புலத்து விளைகின்ற தொருபொருளைக் காதலிக்கின் விளிஞ்ச ராவார்” என்று ஆஞ்சனேயன் கூற்றுக அமைத்துள்ளார் நம்கவியும்.

“துயுக்துவா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவும் சரணம்கத:”

என்றும்,

“பரித்தியக்தா மயாலங்கா மித்தராணிச தராணிச” என்றும் ஸ்ரீ வால்மீகத்திலும்,

“எல்லீயில் பெருங்குணத் திராமன் றுளினைப் புல்லுதும் புல்லியிப் பிறவி போக்குதும்”

என்று கம்பாடகத்திலும் அறுதியிட்டு ஏகதேசமாய்ப் பாரமார்த்திகவிஷயத்திலேபுத்தியைப்போகப் பண்ணிப் பிரயோஜனங்குதர பரனன்றிக்கே அன்னய பிரயோஜன விழிவனும்வான் சரணம் புகுந்தவிபரம் ஸ்ரீராகவன்திருவள்ளத்தில்நன்றாய்ப்பதின்திருக்கவும், லெளகீ வியவஹாரங்களிலே மண்டி, மன்னுசை பெண்ணுசை படைத்து நின்ற சுக்ரீவாதிகளுக்கு இவ்வுயரியிபரம் மனசில் பட்டுத் தெளிவுபெறச் செய்யுமியல்பினதல்ல என்று துணிந்து, அவர்கள் புத்திக்கு அந்தச் சமயம் பொருத்தமாயிருப்பதும் இணக்கிவைப்பதுமான விரகிது என்று துணிந்து “ராஜ்யகான்க்ஷீச ராக்ஷஸ:” என்று ஸ்ரீவால்மீகிநாதனும் “காதல் அருத்தியு மரசின் மேற்றே” என்று கம்பாடரும் பிரபுவின் வாயிலேபோட்டுச் சொன்னவிஷயம் இங்கே ஞாபகத்திற்கு வரலாம். இதுவும் High Class Diplomacy ல்சேர்ந்ததுள்ள ரேகொள்ளல்வேண்டும். இவ்விஷயத்தை ஸ்ரீநிகமாந்த மகாதேசிக்கனும் அபயப் பிரதானவாரத்திலே நன்றாகவிளக்கிக்காட்டியுள்ளார்.

“ராஜ்ய காண்கூத்ச ராக்ஷஸ்”: என்று பெருமாள் அருளிச் செய்த வார்த்தையும் ராம பக்தியாலே கலங்கின மகாராஜருடைய கிளர்த்தியை யடக்குக்கைக் கீடாக நீதி சாஸ்திரங்களிலே சொல்லும் ராஜ விருத்தாந்தக் கட்டளையைக் காட்டினபடியா மத்தீனா.” பின்னர் விழிட்டு வானுக்கும் பெருமாள் இலக்கையை முடிக்குடியதும் அவன் கொண்ட கருத்திற் கிணங்கியன்று என்றும், அடைக்கலப் பொருளாய் அவனை அங்கிகிரித்ததனடியாக அப்புண்யபூருஷனுக்கு ஆதாங்கமாக (Incidentally) பெருமாள் உகந்தருளின ஜெசுவரிய விசேஷம் என்றும் பெரியோர் கூறியிருப்பார். “நின்னையே தான் வேண்டி நின் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்” என்பது எம்பெருமான் சங்கல்பமாதவின். எனவே சுக்ரீவனைப்பற்றி (Diplomatic) ஆகப்பிறந்த இப்பாசரங்கொண்டு ஸ்ரீ இராகவன் வாலியை விலங்காக மதித்தனன் என்று கொள்ளுதல் பொருத்தமாகாது. ஆகவே இராமபிரான் வாலியை ஒரு சமயம் விலங்காகக் கொண்டு மறைந்து நின்று பாணம் ஏவினான், மற்றொரு சமயம் வாலியை உயர்தர மக்கட் பிறவியிற் பிறந்தானுக்குமதித்து வாதாடினான் என்று ஒன்றுக்கொன்று விருத்தமாயிருப்பதுபோலக் கண்டு ஆகேஷபித்தல் தகாதென்று சொல்லி முடிக்கலாம். அவனை விலங்காக இராமன் மதிக்கவில்லை என்று ஏற்படவே அவனை மகா பண்டிதனாக வைத்துப் பெருமாள் சம்ஹரித்தருளினார் என்றும் அவ்விதம் கொள்ளதற்குக் காட்டிய காரணங்கள் மிகவும் பொருத்தத்துடன் நிற்பதும் வியக்தமாய் ஏற்படுகின்றது.

“அவ்வரை யமையக்கேட்டு” என்ற பாடவிலிருந்து வாலி பெருமாள் தன்னை விலங்காக மதித்தான் என்று கொண்டான் என்பார். அப்பாடல் “இடைச் செருகல்” என்பது எனது கூவி. அது அவ்வித மில்லையென்றாலும் அப்பாடலில் வாலியை ஸ்ரீராமன் விலங்காக மதித்தான் என்பதற்கு யாதொரு பதப்பிரயோகமும் காணுமை. “வெவவிய புளிஞ்சென்னைக்களையேநம் புலவர் பெருமான் பெருமானுக்கு அடைமொழியாக்கி உகந்து நிற்கவும் “வாலி வாதத்தில், இராமனே தோற்றன என்பதும், அவ்வாறுவன்தோற்கவேண்டுமென்பதே கம்பரது உட்கருத்தென்பதும் விருஷ்யை இராமபக்தியுடனிருக்கும் நம் கவிச்சக்கரவர்த்தி யாருக்கு ஸஹிருதயமா பிராதென்று துணியும்படி யிருக்கின்றது. அத்தோல்வியினையே இராமனது தனிப்பெருமேன்மையை நிலைநாட்டக் கருதிக்காரிய சித்தி பெற்றார் கம்பர் என்பதும் அதிவாதமேன்று ஐயுறுவேன்.

தமாய்த் தோன்றும் கக்ஷிகளைக் கம்பர் எடுத்தானும் இயல்வினரல்லர். இதையும், இயம்பவல்லனுகைய கதாநாயகன் வாயிலே போட்டு அப்பெருமானைச் சிறிய னுப்பத் தோற்றுமாறு செய்யக் கம்பர் ஒருவிதத்திலும் உடன்படார்.

இனி, “வாலிராம ஸம்வாதத்தில்” பெருமானைப் பற்றிய கம்பரது உட்கருத்து யாதெனச் சிறிது ஆராய் ச்சி செய்வாம். இராமபாணத்தால் அடிப்பட்டுக் கீழே விழுந்த வாலியும் பெருமானை எசுவதற்கு முன் “இதுவந்தானே ரோங்கறமோ” என்று உன்னினுண் என்பார். பெருமான் திருநாமம் தீட்டப்பெற்ற பாணத்தைப் பார்த்த பிறகு ஏற்பட்ட பாசரமிது. “கல்வி கேள்விகளால் நிறைந்த மகா பண்டிதனான் எனக்கும் தெரியாததாய்ப்பரம நுட்பமான சூக்ஷ்ம தரும மிதுவோ” என்று இங்கே வாலியால் சங்கிக்கக் கிடந்தது. பின்னர், “அறத்திற் னழியச் செய்யான் புவியிடை யண்ணல்” என்று துணிவதற்குக் காரணமாயிற்று என்று மிகவும் அழகாய்ப் பொருள் படும்படிப் பெறவைத்துள்ளார் கவிசார்வபெளமனும். தான் செய்த காரியத்தைச் சரியென்று காட்டுவதான நோக்கத்துடன் வாலிக்குமுன் பெருமாள்ஸேவை ஸாதித்துப்பரமத்திலே,

மறைத்திறம்பாதவாய்மை மன்னர்க்கு முன்னம் [சொல்லும் துறைத்திறம்பாமற் காக்கத் தோன்றினுண் வந்து தோன்று] என்றும், வாலிராம சம்வாதத்தின் உபசம்மஹாரத்திலே,

இனைய தாதவி னெக்குலத்தி யாவர்க்கும் வினையி னல்வரு மேன்மையுங் கீழ்மையும் அனைய தன்மை யறிந்து மழித்தனை மனையின் மாட்சி யென்றான் மநாநிதியான்”

என்றும் ஸ்வாபிப்பிராய விசேஷணங்களையேநம் புலவர் பெருமான் பெருமானுக்கு அடைமொழியாக்கி உகந்து நிற்கவும் “வாலி வாதத்தில், இராமனே தோற்றன என்பதும், அவ்வாறுவன்தோற்கவேண்டுமென்பதே கம்பரது உட்கருத்தென்பதும் விருஷ்யை இராமபக்தியுடனிருக்கும் நம் கவிச்சக்கரவர்த்தி யாருக்கு ஸஹிருதயமா பிராதென்று துணியும்படி யிருக்கின்றது. அத்தோல்வியினையே இராமனது தனிப்பெருமேன்மையை நிலைநாட்டக் கருதிக்காரிய சித்தி பெற்றார் கம்பர் என்பதும் அதிவாதமேன்று ஐயுறுவேன்.

ஆய்வேத வித்வான் B. V. பண்டிட அவர்களின்


டானிக்குகள் :

பாதாமி லேகியம்	ரூ. 3-0-0
ரதிவல்லப லேகியம்	2 0-0
மஹா திராக்ஷாதி லேகியம்	2-0-0

தழுந்தக்கருக்கு

ஸ்ரீகர கல்தூரி மாத்திரை	0-4-0
பால சஞ்சிவினி	0-4-0
பால ஸுதா (டானிக்)	1-0-0

குமார் 300	மட்சயாவனப்பாரா
போலிகள் ரமாற்றும்.	மட்சமிஹாஸ்காலங்களை



தைவங்கள்:

சங்கனைசி	3 அவன்ஸ் ரூ. 1-0-0
அமிர்தாமலக	“ 0-12-0
பிருநகாமலக	“ 0-12-0

ஸ்தீர்க்கஞ்கு

ஸுமதக டானிக்	2-0-0
கர்ப்பாசய டானிக்	2-0-0
பரஸவ லேகியம்	1-8-0

கோரோஜன மாதத்திற்கு	தயவுசெய்து
கவனித்து	வாங்கவும்.

காஞ்சிரபேர்போடு

(காஞ்சிரபேர்போடு மட்சமிஹாஸ்காலங்களை மேற்கொண்டு)

[பஸ்பங்கள் வைத்தியர்களுக்கு மட்டும்.] [அட்வான்ஸ்ஸாடன் ஆர்டர் செய்யவும்.]

கலாநிலயம் 1930-வது வருடம் 3-வது வால்யும்.

தலையங்கங்கள்:—அறியாமை வேண்டப்படும் 4. சுயநலச் சோதனை 8. விஷயத்திற்கேற்ற விளம்பரம். முயலுக்கு முயலவேண்டா. விளம்பினை வெட்கக்கேடு. கல்லாத்திர்களை கல்லவர்கள் 8. நாணத்தால் கொவார்திறம். வாலின் நீளம். பெருமையின் பெருமை...முதலிய கட்டுரைகள் ஐம்பது உலகியலோடு வாழ்க்கையின் தத்துவத்தை விளக்குவன

கம்பராமாயணம்:—(T. N. சேஷாசலம் ஜெயர், B. A. B. L.) அயோத்தியா காண்டம் முதலிரண்டு படலங்களின் விளக்க ஆராய்ச்சி அரசியலுக்குரிய அறங்களில் திருவள்ளுவர் வேத வியாசர் முதலாணேஞ்சும் கம்பருக்கும் உள்ள வேறுபாடு 25-கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. பூர்ணமான் சோமசுந்தர பாரதியார் வரைந்துள, “தசரதன் குறையும் கைகீசி நிறையும்” என்னும் நூலிற்குறிய பொருளும் முடிவும் கம்பருடைய சுருத்திற் கொவ்வாதன வென்று 25-கட்டுரைகளில் வாதிக்கப்பட்டிருக்கின்றது.

குறுந்தொகை:—(K. இராமரத்நம் ஜெயர், B. A.) புதகமாய் இப்பொழுது கிடைக்காத இசுசங்கநூற் செய்யுள் நானாறும் விளக்கமான உரையுடன் பதிப்பிக்கப் பெற்றிருக்கின்றது.

அப்பர்:—(E N தனிகாசல முதலியார், B. A. B. L.) அப்பர் அறுபத்துநான்கு கலைகளையற்று கையாண்டு பெருமை விளக்கப்பெற்றிருக்கின்றது.

இலஞ்சிப்பாவை:—(T. S. நடராஜபிள்ளை, B. A. B. L.) Sir Walter Scott என்பவர் ஆங்கிலத்தில் பாடிய Lady of the Lake என்னும் காவிபத்தைத் தழுவி எழுதிப் பதை. மானத சாத்திரிம்:—(T. P. மீனைக்கிஸிசுந்தரம் M. A., B. L.) ஆங்கிலமுறையைத் தழுவி, நடத்தை, உணவுநாட்டம், அழுகை, சிரிப்பு, தண்ணெடுப்பு, தண்ணெடுக்கம், புணர்ச்சி, இணை விழைச்சி, விளையாட்டு முதலியவைகளின் தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் பாடம்:—வில்லிபாரதம் கிருஷ்ணன் தூதுச் சருக்கழும், அஷ்டப்பிரபந்தமும் போதிப்பு துடன், புணரிலக்கணம் முழுவுதும் தெற்றென விளக்கப்பெற்றிருக்கின்றது.

நம்மாழ்வார் வைபவம்:—(K. இராஜகோபாலா சாரியார், B. A. B. L.) விளக்கமான ஆராய்ச்சியுடன், 2-யப்பத்து 3-ம் தசகம் வரையிலும்.

இவைகளைத் தவிர, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கட்டுரைகளும், ஆச்சரிய சூடா மணி என்னும் வடமொழி நாடக மொழிபெயர்ப்பும், சிலப்பதிகாரக் கானல்வரியை அழுகுற விளக்கிய ‘மாதவி மாதவம்’ என்னும் கட்டுரைகளும், தனிப்பாடல்களும், அண்டபுராண ஹாஸ்யப் பாடல்களும், நாயன்மார் சரித்திர உண்மைபோன்றபல கட்டுரைகளும் நிறைந்துள.

1931-வது வருடம் 4-வது வால்யும்.

தலையங்கம்:—அகமே புறம், வாழ்வாங்கு வாழ்பவர் 10. உண்மையில் உழல்வார் திறம் 5. மெய்ம்மையை அலமரச் செய்யலாமோ 4. அருமையினு மருமை 4 மறப்பது முறதியாமே. நள்ளாள் நகை 4. முதலிய கட்டுரைகள் 60.

கம்பராமாயணம்:—(T. N. சேஷாசலம் ஜெயர், B. A. B. L.) கைகேசி சூழ்வினைப் படலம் முதல அயோத்தியாகாண்டம் இறுதியாக 50 கட்டுரைகளில் ஆராயப்பெற்றிருக்கின்றது.

சுளாமணி:—(K. இராமரத்நம் ஜெயர், B. A.) இதுகாறும் உரை யெழுதப்பெறுத இந்தால், உரையுடன் பதிப்பிக்க ஆரம்பமாகி இவ்வாண்டில் ஜூந்தாறு செய்யுள்கள் வந்துள.

யாப்பிலக்கணம்:—உறுப்பியலும், செய்யுளியலில் பாக்களின் இலக்கணமும்.

அப்பர்:—(E N தனிகாசல முதலியார், B. A. B. L.) அப்பர் 34 கலைகளைக் கையாண்டு பெருமை விரிவாக வரையப்பட்டிருக்கின்றது.

ஆண்டாள்:—(E. N. தனிகாசல முதலியார், B. A. B. L) ஆண்டாள் பிறப்பு, இளமை, கல்வித்திறம், அனுபவம், யெளவனம், மதம், சித்தாந்தம், முத்தி முதலியவைகளின் உண்மை மானத சாத்திரிம்:—(T. P. மீனைக்கிஸிசுந்தரம், M. A. B. L.) புலன்களின் அமைப்பும், உணர்வு முதலியவைகளின் தத்துவமும் விளக்கப்பெற்றுள.

பிலாரோ நாடகம்:—ஆங்கிலப்புலவர் R.B. Sheridan எழுதிப் நாடக மொழிபெயர்ப்பு.

நவராத்திரி நாடகம்:—(K. N. சுந்தரேசன், B. A. Hons) ஓர் நவீன நாடகம்.

சிதம்பரதேவர் சரிதம்:—(Dr. V. S. அருணைஸ்ம் பிள்ளை) முத்திரில் மனம் வைத்து உலகத்தில் விவசரிப்பார் பெருமையை உட்கொண்ட வோர் நாவல்.

களவியற் காரிகை:—(S. வையாபுரிப்பிள்ளை, B. A. B. L.) இதுகாறும் அச்சேருத நால். அகப்பொரு விலக்கணத்தின் சிறப்பை விளக்கவல்லது.

கந்தபுராணமும் சங்க நால்களும்:—(பண்டிதர், திம்மப்பா ஜூர்) கந்தபுராணத்தைச் சங்கநால்களோடு ஒப்புநோக்கி ஆராயும் கட்டுரைகள்.

இவை தவிர, மொழிபெயர்ப்புக் கட்டுறைகள், தமிழரட்டையர், முதலிய கட்டுரைகள் பல.

ஒவ்வொரு வாழ்யுமிற்கும் விலை வருமாறு:— பைண்ட் சேம்யாதது ரூ. 7 8 0
காலிகோ கிள்ட் பைண்ட் ரூ. 8 8 0 ஆப்லேதர் கிள்ட் பைண்ட் ரூ. 9 0 0

இவ்விலையில் தபால் அவ்வது இரயில் சார்ஜ் அடங்கவில்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இரயில்வே பார்ஸல் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். To Pay போட்டு அனுப்புவோம். ஏழூட்டெண்களுக்கு மேல் இரயில்வே கட்டணம் ஆகாது. பர்மா, விலோன் இவ்விலை இடங்களுக்கும் ரயிலில் அனுப்பமுடியாதாக கையால் விலையுடன் தபால் பார்ஸல் சார்ஜ் ரூ. 2-4-0 சோத்தனுப்பவேண்டும். மலேயே, தென்னப்பரிக்கா முதலிய நாடுகளில் இருப்பவர் தபால் சார்ஜிக்கு ரூ. 3. சேர்த்தனுப்பவேண்டும். இவைகளை வி. பி. யில் அனுப்பி இயலாது. முன்பணம் அனுப்பி எழுதல் வேண்டும்.

எமது புதிய பிரசரங்கள்

சோவியத் ருதியா.

இது பண்டிதர் ஜி.வஹரிலால் அவர்கள் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு. ஏழை, பண்க்காரன், ஆள்பவன், ஆளப்படுவன், ஆண் பெண் என்னும் ஏற்றங்தாழ் வில்லாதபடி, குடிவாழ்க்கை ருதியாவில் அமைக்கப்பெற்றுள்ளதெனக் கூறப்படும் தற்கால ருதியசரித்திரமாகும் இது. விலை ரூ. 1-4-0. தபால் செலவு வேறு.

இராட்டுர் வீரன் துர்க்காதாஸ்.

ஙங்காளக் கவி பாடு துவிஜேங்திரலால் எழுதிய நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. இராஜபுத்திரர் வீரத்தையும், அவர்களது இராஜ விசுவாசத்தையும் இங் நாடகம் புலனுக்குகின்றது. விலை ரூ. 1-4-0. தபால் செலவு வேறு.

சுப்பிரமணிய பாரதியார்.

தமிழ் நாட்டின் தேசியக் கவி என்று கொண்டாடப் பெறும் ஸ்ரீமான் பாரதியாரின் நூல் ஆராய்ச்சியாகும் இது. விலை ரூ. 1-0-0. தபால் செலவு வேறு.

கிடைக்குமிடம்:—

பாரதி புத்தகாலயம்,
உத்தமபாளையம், மதுரை லில்லா.

திரு அநுப்பா

பி. எ., எம். எல்., அட்வொகேட்,
ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு

ஓன்றே

சுவாமிகள் கை எழுத்தைக்கோண்டு அச்சிட்டது!

ஆகையால், பிழை முதலிய விபரீதங்கள் இல்லாததும் நூதன விஷயங்கள் எல்லாம் கொண்டதும் இப்பதிப்பே!!

ஏற்ற பெற்றி பாகுபாடு செய்யப்பட்டு, அரிய ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு விளங்கும் இப்பதிப்பின் பகுதிகள் அடக்க விலையில் கிடைக்கும் !!!

6-வது தனிப் பாகுப் பகுதி
(பல மத ஸ்தோத்திரங்கள்-தபால் செலவோடு 6 அனு அனுப்புதல் வேண்டும்.)

ANCIENT JAFFNA

Mudaliar C. Rasanayagam c. c. s.

An authentic history of Jaffna based on archeological, Epigraphic and Linguistic researches.

Rs. 5 8 0 Postage extra.

KALANILAYAM

Vellala Street, Purasawalkam, Madras.

சென்னைத் தமிழ் லெக்ஷிகன் பதிப்பாசிரியர் திருவாளர் S. வையாபுரி பிள்ளையவர்களால்

— பதிப்பிக்கப்பெற்ற நால்கள் —

தமிழகராதி ஆதார நூற்றெருகுதி

நாம தீப நிகண்ட.

நிகண்டுகளின் வரலாறு, ஆசிரியரது காலம், நூலின் நயங்கள், முதலியன் அடங்கிய சிறந்த மூன்றுவரை கொண்டது. பொருட் பெயர்களை விளங்கக் கூறும் செவ்விய உரைபாடமுள்ளது. நூலின்கண் வங்குள்ள பொருட்பெயர்களைனத்தையும் முற்ற வுணர்த்தும் அனுபங்கம் பெற்றது. சமார் 12000 சொற்கள் கொண்ட சிற்றகராதியாக உதவுங் தகையது.

விலை ரூபா 2-0-0

அரும்போருள் விளக்க நிகண்டு.

சிறந்த ஒரு சொற் பல்பொருள் நிகண்டு. நிகண்டுகளின் வரலாற்றினை விளக்கும் விரிந்த மூன்றுவரை யுடன் கூடியது. சொல்லின் பொருள்களை யெளிதாகத் தெரிந்துகொள்ளுதற்குப் பலபொருளொருசொல் வகராதி சேர்க்கப்பட்டுள்ளது. விலை ரூபா 1-4-0

கம்பராமாயணம்—உயுத்தகாண்டம்.

முதல் மூன்று படலங்கள்: பல எட்டெப் பிரதிகளை ஒப்புநோக்கித் திருத்தியது; பாடபேஷங்களைனத்துக் கொடுக்கப் பெற்றது. விலை ரூபா 0-6-0

திருக்குறள்

மலழும் சோந்துபிப் பகராதியும் விஷய ஹப்புக்குறளும் (வா.மார்க்க சுகாயம் சேட்டியார் பதிப்பு)

சிற்றக்கமான இப்பதிப்பில் அட்டவணைக்கு மாத்திரம் 300 பக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளைப் படித்து ஆராய விரும்புவார்க்கு இவ்வட்டவணை மிகவும் உபயோகமானதாகும். ஒப்புக்குறள்களைச் சேர்த்துப் பதிப்பாசிரியர் அளித்துள்ள மானுக்கருக்குப் பெரிதும் பயன்தரும். இப்பதிப்பின் அருமை பயின்று பார்த்தாலன்றிச் சொல்லிக்காட்டுவது சுலபமன்று. விலை அனு 0-12-0

களவியற் காரிகை.

ஒரு சிறந்த அகப்பொரு விலக்கண்டால்; முதன் முறை இப்போதுதான் அச்சில் வெளிவந்தது. கிடைத் தற்கரிய பல அரிய நூல்களிலிருந்து எடுக்கப்பெற்ற மேற்கோள்களை யுடையது; பல அனுபங்கங்களையுடையது. தமிழராய்ச்சியாளர்க்குப் பெரிதும்பயன்படுவது. கரெளன் அளவில் 170 பக்கங் கொண்டது. சொற் பப் பிரதிகளே யுள்ளன. விலை ரூபா 3-0-0

நாற்போருட் குறிப்பு.

1. இறையனர் களவியலுரை;
2. குறுஞ்தொகை;
3. திருக்கோவையார்;
4. நற்றினை;
5. களவுழி நாற்புது;
6. தேவாரம்;
7. வீரசோழியம்;
8. நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய எட்டு நூல்களின் பொருட் குறிப்பு அடங்கியது. தமிழ் லெக்ஷிகன் ஆபீஸ் தலைமைப் பண்டிதர் ஸ்ரீமான் மு. இராகவையங்காரர்களால் தொகுக்கப்பட்டது. டெம்மியங்கில் 175-பக்கங்கள் உடையது. இலக்ஷிய ஆராய்ச்சிக்கும் சரித் திரு ஆராய்ச்சிக்கும் மிக இன்றியமையாதது. சொற்பப் பிரதிகளே யுள்ளன. விலை ரூபா 10-0-0

இராஜ சந்தரம்.

ஒரு கல்வைகம். இனிய எனிய நடையில் எழுதப் பெற்றது. விலை ரூபா 0-8-0

தீனகரமாலை யென்னும்-தீனகர வேண்பா

தீருக்குறளின் அதிகாரத்திற் கொரு வெண்பா வாக 133 வெண்பாக்களைக் கொண்டது. இது ஒரு பண்டை நால். இதைப் பதிப்பித்தவர் ஸ்ரீமான் S. வையாபுரி பிள்ளை, B.A., B.L., விலை அனு 0-6-0

கலாநிலயம் ஆபீஸ், வேளாளர் தெரு, புரசை, சென்னை.

வர்த்தமானம்

ருவிய பிரிட்டிஷ் பூபங்கும்:—ருவிய சோவியத் அரசாங்கத்தார் சில ஆங்கிலேயர்களைக் கைதுசெய்து படியினால், பிரிட்டிஷர் ருவிய சாமான்களின்மீது வரி விதித்தனர். இது விஷயமாய் லார்ட் சபையில் வந்த ஒரு கேள்விக்கு லார்ட் ஹெபில் ஷாம் என்ப வர் அரசாங்கத்தின் சார்பாகக் கூறியதாவது:— ருவிய சாமான்களின்மீது இப்பொழுது இறக்கு மதி வரி விதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய வரி வியாபார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பது உண்மையே. ருவியபாவிலுள்ள சில ஆங்கிலேயர் அவ்வர சாங்கத்தால் கொடுமையாக நடத்தப்பெற்றிருக்கின்றனர். இப்பொழுது ருவியபாவில் காவல் தண்டனை அனுபவித்துவரும் தாரண்டன் என்பவரும், மாக் டொனல்டி என்பவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இங்கிலாங்கிரியர்களுக்கு அனுப்பப்பட்டால் இவ்வரி அகலும். அதுவரை அவ்வரி இருக்கவே இருக்கும்.

விதேச ஜவுளி வியாபாரிகள்:—ஆமதாபாத்திலுள்ள நடியாடி என்னுமிடத்திலுள்ள விதேச ஜவுளி வியாபாரம் செய்வார்களுக்குக் கையெழுத்தில்லாமலும் தபால்முத்திரை யில்லாமலும் கழிதங்கள் சில வந்தனவாம். அவைகளில், இன்னும் விதேச ஜவுளி வியாபாரம் செய்வார்கள் மே மாதம் முதல் தேதிக்குள் விதேசி வியாபாரத்தை விடவில்லையாயின், கடைகளுக்குத் தீவைக்கப்படும் என்றும் கடை முதலாளி கள் கொல்லப்படுவார்கள் என்றும் வரையப்பட்டிருந்ததாம். சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடையில் தீவைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் சத்யாக்கிரஹிகள்—என்று ஆமதாபாத்செய்தி ஒன்று கூறுகின்றது.

ஜால வித்தையால் வந்த கேடு:—இரங்கோனுக்கு அருகிலுள்ள ஒரு ஊரில் ஒரு நாடகக் கொட்டகையில் ஜால வேடுக்கை நடந்ததாம். அப்பொழுது வித்தை காட்டுவென் தனது மனைவியை ஹீப் னடிலத்தால் தூங்கவைத்து அவளைச் சுடுமாறு கூற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமது துப்பாக்கியால் சுடவும் கொட்டகைக்கு அருகில் 135 அடி தூரத்தில் இருந்த ஒரு குழந்தையின்மீது குண்டு பட்டதாம். குழந்தை உடனே வயித்தியசாலைக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாம்.

பக்தி முறை:—நாவலொன் றில், ஒரு புலவர் தாம் இயற்றியகாக்கைப் புராணத்தைச் சனங்கள் கேட்கு மாறுசெய்ய, சண்டல் வடை முதலியபதார்த்தங்களுக்குத் தாம் சம்பாதித்த பொருளைச் செலவிட்டுப் புராணத்தை முடித்தார் என்று கூறப்பட்டிருந்தது. இப்பொழுது அத்தகைய செய்தி அமெரிக்காவில் உண்மையில் நடப்பதை அறிய எவரும் வியப்பர். அமெரிக்காவில் இருப்பவர் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதை நிறுத்தி வருகின்றனராம். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் எல்லாம், காலியாக விருக்குமாம். சில கோயில் அதிகாரிகள் இங்கிலை கண்டு தாளாமல் கோயிலுக்கு வருபவர்களுக்கு வந்து போவதால் ஏற்படும் பெட்ரோல்செலவை ஏற்றுக்

கொள்வதாக அறிவித்திருக்கின்றனராம். இப்பெட்ரோல் வரும்படியை உத்தேசித்து அக்கோயில்களுக்குச் சிலர் போய்வருகின்றனராம்.

திருவாங்கூர் அரசாங்க ஏற்பாடு:—இப்பொழுது வருடாவருடம் அதிகமானவர்கள் சட்டக் கல்லூரி யில் படித்து இறுதியில் கஷ்டப்பட நேர்கின்றபடியினால் வக்கீல்களின் தொகை குறையவும், இதனால் இப்பொழுது வக்கீல் தொழில் நடத்துவார்களின் நலத்தையும் உத்தேசித்துத் திருவாங்கூர் அரசாங்கத்தார் பி-வருடங்கள் வரை சட்டக் கல்லூரியை மூடுவிடுவதனால் தீர்மானம் செய்துள்ளார் என்று திருவாங்கூர்க்கூச் செய்தி கூறுகின்றது.

ஆலங்கட்டி மழையினால் உயிர்ச்சேதம்:—ஜக்கிய மாகாணத்தில் சில விடங்களில் ஆலங்கட்டி 10 நிமிடம் வரை பெய்ததால் அக்கட்டி தலையில் விழுந்த தனால் 100 பேர் வரை இறந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும், கால் நடைகள் அதிகம் சேதமாயின என்றும் பயிர்கள் வீணுயின் என்றும் கைகளை செய்தி கூறுகின்றது.

ஷேக்ஸ்பீயர் திருநாள்:—சென்றவாரம் இங்கிலாங்கில் அவர் பிறந்த ஊரில் ஷேக்ஸ்பீயரின் 369-வது பிறந்த நாள் கொண்டாடப்பெற்றதென்றும், 30 தேசங்களிலிருந்து பிரதிநிதிகள் இவ்விழுவிற்கென வந்திருந்தனர் என்றும் பிரிட்டிஷ் செய்தி கூறுகின்றது.

வட்ட மேஜை செலக்ட் கமிட்டி:—வட்ட மேஜை முடிவின்படி சிர்திருத்த விதிகளைத் தீர்மானம்செய்வதற்காக அமைக்கப்பெற்றிருக்கின்ற வட்டமேஜை செலக்ட் கமிட்டிக்குச் சென்னையிலிருந்து ஸ்ரீமான் A. அரங்கலாமி ஜயங்கார் அழைக்கப்பட அவரும் 26-ஏ தேதியன்று பிரயாணமானார் என்று தெரிகின்றது. காங்கிரஸ்காரர் வட்டமேஜை முடிவை ஏற்காத படியினால், இச்செலக்டு கமிட்டிக்குக் காங்கிரஸ்காரர்கள் எவரும் போதல் கூடாதென்று தீர்மானம் செய்திருந்தனர் என்றும் அரங்கலாமி ஜயங்கார்காங்கிரஸ்காரராயிருந்தும், அக்கமிட்டியில் கலந்துகொள்ளச் சென்றதால் அவர் செயல் கண்டிக்கப்படுகின்றதென்றும் தெரிகின்றது.

இங்கிலாங்திற்கு மாம்பழு ஏற்றுமதி:—சென்றவாரம் பம்பாயிலிருந்து ஒரு கப்பலில் 60 ஆயிரம் மாம்பழுங்கள் கெடாமல் பக்குவும் செய்யப் பெற்று இங்கிலாங்திற்கு அனுப்பப்பெற்றனவாம். லண்டனில் இம்மாம்பழம் ஒன்று 6 வில்லிங் முதல் 25 வில்லிங் வரையில் விற்கப்படுகின்றதாம். சில ரசாயன ஆராய்ச்சிகாரர் மாம்பழத்தில் உணவு சத்து எவ்வளவு இருக்கின்றது என்பதைத் தெரிய ஆய்வுவருகின்றனர். ஆராய்ச்சியின் முடிவில் மாம்பழம் உணவுச் சத்துள்ளவை என்று ஏற்படுமாயின் மாம்பழ வியாபரம் செய்யப் பெரிய கம்பனி யொன்று இங்கிலாங்கில் ஏற்படலாமாம்.

அறிக்கை:—கலாநிலயத்தில் மதிப்புரை வரைவதற்குப் புத்தகம் அனுப்புவார் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும். அப்பொழுதே புத்தகத்தின் குணங்களையுங் குற்றங்களையும் ஆய்வு எழுதுவோம். இல்லையேல் புத்தகத்தின் வரவுமாத்திரம் குறிக்கப்படும்.

— கம்ப ராமாயணம் —

பதவரை விரிவுரை விளக்கம் இலக்கணக் குறிப்பு முதலியலைகளுடன்

வெ. மு. சட்கோப ராமாநல்லாசாரியார்

சே. கிருஷ்ணமாசாரியார்

வை. மு. கோபால் கிருஷ்ணமாசாரியார்.

ஆகியவர்களால் பதிப்பிக்கப் பெற்றவை.

பால காண்டம்	ரூ.	5	0	0
அயோத்தியா காண்டம்	”	5	0	0
ஆரணிய காண்டம்	”	4	0	0
கிட்சிந்தா காண்டம்	”	4	8	0
கந்தர காண்டம்	”	5	0	0
யுத்த காண்டம்—2 பாகம்	”	10	0	0

தபால், அல்லது இரயில் பார்வை கட்டணங்கள் வேறு. வேண்டுவோர், தாம் வேண்டும் புத்தகங்களுக்குரிய விலையில் பாதியாவது முன்பணம் அனுப்பி ஆர்டர் செய்யவேண்டும். மற்றதை வி. பி. மூலம் பெற்றுக்கொள்வோம்.

மாணஜரி :— கலாநிலையம், வேளாளர் வீதி, புரசை, சென்னை.

தேகபலம், ஞாபகசக்தி, உற்சாகம், ஊக்கம்,

சுக சம்பத்து இவைகளைக் கொடுப்பதில்
ஏங்கள் பிரசித்திபெற்ற
ஆதங்க நிக்ரஹ மாத்ரைகள்
பலவிருத்தி ஒள்வசதங்களுக்கெல்லாம் முன்னணியில்
நிற்கின்றன. இலட்சக் கணக்கான ஜீனங்கள் (சென் ற
53 வருவான்களாக) உபயோகித்து குணமென்னும்
பாக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். நீங்களும் ஒரு
டப்பியை உபயோகித்துக் குணத்தை அறியுங்கள்.

இனும் ! ஆரோக்கிய சிரந்தம் இனும்
ஆதங்க நிக்ரஹ ஒளாஷ்தாலையம்,
26, பிராட்வே, மதராஸ்.

ஆற்றோடுத்தந்தாதி:—அக்ட்டிய முனிவர் அருளிகிர் செய்த இவ் வாரைமுத்தந்தாதி முருகக் கடவுளை முழுமுதம் கடவுளாக உபாசனை செய்வதற்குரியதாய்வட்டாக்கர மங்கிரத்தின் கை பலத்தைத் தன்னுண்டு அடக்கியதென்று கருதப்படுகின்ற 100 செய்யுள்களைக் கொண்ட நூல். இது டாக்டர் V. S. அருண சலம் பிள்ளை யர்களின் உரையோடு பதிப்பக்கப் பெற்றது. விலை அணு 12. தபால் செலவு வேறு

பேருமான் திருமோழி:—(தல்சேகராத்தவர் திருவாய்மலர்ந்தது.) பூர்மான் பு. ப. இரத்தின சபாபதி நாயகர் அவர்கள் இயற்றிய பதவுரை, இலக்கணக்குறிப்பு சரித்திர ஆராய்ச்சி முதலியலைகளுடன் சேர்ந்தது. நாலாயிரப் பிரபந்தம் பயில விரும்புவோர்க்கு இது மிகுந்த உதவி தரும். விலை:—கல்கோ 1-4-0, சாதா 1-0-0. தபால் செலவு வேறு.

கலாநிலயம்

வேந்தாச் சோ. மதுவராம்தா. பிள்ளை

Printed at the B. N. Press, Mount Road and Published by Mr. E. Kumariah, B.A., B.L., (Editor).

**NATIONAL
INSURANCE COMPANY, LIMITED.**
Head Office :
NATIONAL INSURANCE BUILDING,
7, Council House Street, Calcutta.

New Business Completed	
During 1932 Rs. 1,55,66,720
Out of a business of	... Rs. 1,96,70,000
	received in proposals.
	for the policyholder
	from an investment
	point of view.

for the policyholder
and after him for his
wife and children.

Claims paid over ... Rs. 1,00,00,000
 Total Assets exceed ... Rs. 1,90,00,000
 For Terms & Conditions apply to:—
T. ANANTACHARI,
 Branch Secretary,
 113, Armenian Street,
 Madras.

FIRE & ACCIDENT RISKS
covered by
NATIONAL FIRE

AND
GENERAL INSURANCE COMPANY Ltd.,
NATIONAL INSURANCE BUILDING,
7, Council House Street, Calcutta.

For Terms & Conditions apply to:-
T. ANANTACHARI,
Branch Secretary **R. G. DAS**

Branch Secretary, OR Mr. G. DAS & CO.,
113, Armenian Street, Managers.
Madras.